



ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රය

අංක 11,068—1957 පෙබරවාරි 15 වැනි සිකුරාදා—15 2 1957

(ආණ්ඩුවේ බලය පිට ප්‍රසිද්ධ කරන ලදී)

III වැනි කොටස—ඉඩම්

(එක් එක් කොටස වෙත වෙනම බැඳී තබා ගත හැකි විට පිණිස පිටු අංක යොදා ඇත්තේ වෙන වෙනම එක් එක් කොටසට ඇලපෙන පරිද්දෙනි)

	පිට		පිට
ඉඩම් නිරවුල් කිරීම පිළිබඳ දැන්වීම් —		ඉඩම් නිරවුල් කිරීමේ නිරවද්‍යීන් විසින් ඉඩම් විකිණීම —	
සුරම්භක දැන්වීම්	—	බස්නාහිර පළාත	—
අවසාන නියෝග	—	මධ්‍යම පළාත	—
ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම —		දකුණු පළාත	—
බස්නාහිර පළාත	—	උතුරු පළාත	—
මධ්‍යම පළාත	—	නැගෙනහිර පළාත	—
දකුණු පළාත	—	වයඹ පළාත	—
උතුරු පළාත	—	උතුරු මැද පළාත	—
නැගෙනහිර පළාත	—	ඌව පළාත	—
වයඹ පළාත	241	සබරගමු පළාත	—
උතුරු මැද පළාත	—	ඉඩම් රජයට ඇතිම පිළිබඳ දැන්වීම්	242
ඌව පළාත	—	ඉඩම් සංවර්ධන ආඥාපනත යටතේ දැන්වීම්	247
සබරගමු පළාත	—	ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම්	249
		ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්	249
		ඉඩම් හිමි ඇමි ක්‍රමය යටතේ ඉඩම් දීම	—

ආණ්ඩුවේ ඒජන්තවරුන් විසින් ඉඩම් විකිණීම

වයඹ පළාත

අංක L/LA 172,

කුරුණෑගල 302 — කුරුණෑගල දිසාවේ ඒජන්ත උන්නාන්සේ විසින් මෙහි පහත සඳහන් වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට 1957 මාර්තු 28 වැනි දින වූ පූර්වභාග 10ට කුරුණෑගල කඵලවෙරියේ දී වෙන්දේසිකර විකුණනට හොඟාත් වෙන අන්දමකින් නින්දුකරනට යෙදෙනවා ඇත

කුරුණෑගල දිසාවේ කටුගම්පොල හත්පත්තුවේ කොට්ඨාශයේ පිහිටා තිබෙන බිම්කැබලි එකක්

අවසාන සිතියමේ නොමිමරය	බිම් කැබලිලේ නොමිමරය	බිම් නම	ඉල්ලුම්කාරයාගේ නම	අයිතිකම් කියාහිටින අයටත් නම	කොයි අන්දමේ ඉඩමක්ද යන වග	ප්‍රමාණය, අරු ප	අක්කරයක කක්සේරු මිල, රු ශ
2,093	23	කදුරුගහමුල් පඵලවෙල වත්ත	ඩබ්ලිවු ඩී ජේම්ස්, බලය ලත් මිනින් දෝරු තැන සහ මට්ටම් කරු, කටාන	—	පොල් ඉඩම	1 1 5	510 0

1957 පෙබරවාරි 6 වැනි දින,
ඉඩම් කොමසාරිස්වරයාගේ කායභාලය,
කොළඹ

ඊ කේ ආර් අසරජසා,
ඉඩම් කොමසාරිස් වෙනුවට

ඉඩම් රජයට ගැනීම පිළිබඳ දැන්වීම්

අංකය ඡේ/56/ඇල් 132/ඇල් 4933

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

(1) මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානහේවාහැට කොට්ඨාශයේ බෝවල වසමේ කකියනකන්ද ගමෙහි පිහිටි හත්තාන වත්තෙන් පර්වස් 28 (1,136' X 8') ක් පමණ වූ කොටස, ඊට මායිම් —

උතුරට, නැගෙනහිරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස් , බස්නාහිරට ඇලගොල ලවත්තේ කොටසක්

(2) මහනුවර දිස්ත්‍රික්කයේ මහනුවර සහ පානහේවාහැට කොට්ඨාශයේ බෝවල වසමේ කකියනකන්ද ගමේ පිහිටි ඇලගොල්ල වත්තෙන් පර්වස් 29 (1176' X 8') ක් පමණ වූ කොටස, ඊට මායිම් —

උතුරට සහ දකුණට එම ඉඩමේ ඉතිරි කොටස් , නැගෙනහිරට හත්තානවත්තේ කොටසක් , බස්නාහිරට මුල් ජ්ලාන් නො ෪ 1,981කේ හැඳින්වෙන ඉඩම

සී පී ද සිල්වා
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 12 වැනි දින
කොළඹ

අංකය ඇල් 4882/ඡේ 55 ඇල් 483 විඊ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

මහනුවර දිස්ත්‍රික්කයේ පානහේවාහැට කොට්ඨාශයේ කොස්සිත්ත ගමේ පිහිටි කොස්සිත්ත වත්තෙන් අක්කර 48 ක් පමණ වූ කොටස, ඊට මායිම් —

උතුරට ගමුන්ට අයිති ඉඩම් දෙල්වතුරේහේන, වාලමලේ සහ ගම්සහා පාර, නැගෙනහිරට සියාතු සහ මුදලිහාමිට අයිති ඉඩම, බෝගහගෙදරවත්ත, බෝගහගෙදරකුඹුර සහ ගම්මුන්ට අයිති වෙනත් ඉඩම් සහ එම ඉඩමේ ඉතිරි කොටසක් (නො 10 කොටස), දකුණට ජි ආර් රාජප්‍රියාර් මහතාට අයිති ඉඩම, ප්‍රසිඩ් පාර, වඩුපොකුණේකුඹුර සහ ගම්මුන්ට අයිති ඉඩම්, බස්නාහිරට හීන්තවත්ත නමැති ඉඩම, ගමුන්ට අයිති ඉඩම් සහ ප්‍රසිඩ් පාර

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1956 දෙසැම්බර් 13 වැනි දින
කොළඹ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

5 වැනි වගන්තිය යටතේ වූ ප්‍රකාශයයි

මෙහි පහත විස්තර කර තිබෙන ඉඩම් පොදු කටයුත්තකට උවමනා කර තිබෙන බවත් එය ආණ්ඩුවට ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ විධිවිධාන යටතේ ලබාගන්නා බවත් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 5 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමතිවරයා වූ වාල්ස් පර්සිවල් ද සිල්වා නමැති මම මෙයින් ප්‍රකාශ කරමි

පහත දක්වෙන මායිම් ඇති නුවරඑළිය දිස්ත්‍රික්කයේ කොත්මලේ ආදයම් පාලක නිලධාරීන්ගෙන් කොටසේ නලවාකැලේ-ලීල නාගරික සහාට් අංක 2කේ කොසාගයේ පිහිටා ඇති අක්කර 09ක ප්‍රමාණ ඇති හෝලිරුඩ් වත්තේ රත්නිල්ල කැලේ නමැති ඉඩම් කොටස, ඊට මායිම් —

උතුරට එම ඉඩමේම කොටසක් හා නානුමය-නලවාකැලේ ප්‍රසිඩ් පාර, නැගෙනහිරට, දකුණට හා බස්නාහිරට එම ඉඩමේම කොටස්

සී පී ද සිල්වා,
ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති

1957 ජනවාරි 1 වැනි දින
කොළඹ

අංකය ඇම් ෪/ඊ 4373/55

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වන කොටස යටතේ කෙරෙන ප්‍රකාශනය

මහජන කටයුත්තකට උවමනා වී තිබෙන පහත විස්තර සඳහන් ඉඩම් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වන කොටසේ (1) වන උප කොටස යටතේ ලබාගන්නා බව දැනුම් දෙමි

ලබාගැනීමට අදහස් කර තිබෙන ඉඩම්වල විස්තරය —
මුල් සැලැස්ම එ් 4,067 පිහිටිම—බුස්නාහිර පළාතේ කොළඹ දිස්ත්‍රික්කයේ කොළඹ නාගරික සීමාව තුල කොට්ඨාශ අංක 30 වැල්ලවත්ත දකුණ

කැබැල්ල 1

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, 57 වැනි පවුමග තක්සේරු අංක 1 දරණ ඉඩමේ කොටසක් , විස්තරය කෙසෙල් පදුරු 5ක් සහ මල් පැල ඇති වත්ත, අයිතිකම් කියන්නෝ ඇස් සෙන්නිලිංගම් සහ නවතිනා නායකී අංක 1 දරණ ඉඩම, 57 වැනි පවුමග, වැල්ලවත්ත, ප්‍රමාණය අ 0, රු 0 ප 250

කැබැල්ල 2

ඉඩමේ නම මාදන්ගහවත්ත, හැම්බන් පවුමග තක්සේරු අංක 60 දරණ ඉඩමේ කොටසක් , විස්තරය අවුරුදු 10ක දෙල් ගසක්, කෙසෙල් පදුරු 4ක් සහ අවුරුදු 5ක අඹ ගහක් ඇති වත්ත, අයිතිකම් කියන්නා ඊ බබ්ලිම් බමිසා ප්‍රනාන්දු, අංක 60, හැම්බන් පවුමග, වැල්ලවත්ත ප්‍රමාණය අ 0, රු 0, ප 122

එකතුව අ 0, රු 0, ප 372

ඉහත සඳහන් ඉඩම් පිළිබඳ අයිතිවාසිකම් කියා සිටින සියළු දෙනාම 1957 අප්‍රේල් 5 වැනි දින සවස 230 ට කොළඹ නාගරික සහ කායාලයේ පුද්ගලිකව හෝ ලියවිල්ලකින් බලය දෙනු ලබන ඒජන්ත කෙනෙකුගේ මාගීයෙන් මා ඉදිරිපිට පෙනී සිටිය යුතුය නවද අයිතිවාසිකම් කියා සිටින සියළු දෙනා විසින්ම තමන්ගේ අයිතිවාසිකම් පිළිබඳ සම්පූර්ණ විස්තර සහ ඉඩම් ලබාගැනීමේදී තම තමන්ට අය විය යුතු මුදල් ප්‍රමාණයන් සහ එවා පිළිබඳ සම්පූර්ණ විස්තරයක් ලිඛිත කොට දෙකකින් 1957 මාර්තු 29 වැනි දින හෝ ඊට පමුදු දක්වා එවිය යුතුය

බබ්ලිම් ගොපල්ලව,
නාගරික කොමසාරිස් සහ ඉඩම් ලබාගැනීමේ නිලධාරීන්

1957 පෙබරවාරි 6 වැනි දින
නාගරික කොමසාරිස් තැනගේ කායාලය,
කොළඹ.

අංකය ආණ්ඩු/කිව් 147

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර —
මූලික සැලසම අංක ඒ 4,086 පිහිටීම—නුණුවිටිය (කොළඹ නාගරික සීමාව තුළ)

කැබැල්ල 1

ඉඩමේ නම ටරටි ආර්ථික වරිප්පතම අංක 135 දරණ නුණුවිටිය කොට්ඨාස, විස්තරය උග්‍රසෙවිලි කපරුරු කළ ගොඩනැගිල්ලක්, උග්‍රසෙවිලි කපරුරු කළ ගොඩනැගිල්ලක්, වකරන් දැව ගොඩනැගිල්ලක්, අල්ලන ලද බිමක්, තාරදමකලද පාරක, කපරුරු කළ ගලක්, කපරුරු කළ පහියක්, පරිකෘණ හිල් 4ක් දැව දොරටුටක් සහිත කපරුරු කළ තාප්ප 2ක්, කපරුරු කළ බිත්තියක්, දොරක් සහිත කපරුරු කළ බිත්තියක් ලතා ආරුක්කුවක් කපරුරු කළ වකරන් සෙවිලි ගෙයක අතු කොටසක් සහිත වන න, අයිතිකම් කියත්තා දෙස්තර බී ඊ විජේවඩින මහතා, 133, ටරටි පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 1, ප 18 43

කැබැල්ල 2

ඉඩමේ නම කපරුරු කළ තාප්පය, විස්තරය කපරුරු කළ තාප්පය, අයිතිකම් කියන්නෝ දෙස්තර බී ඊ විජේවඩින මහතා 135, ටරටි පාර, කොළඹ, ආරාධිල් කරන අය ඇම ඒ නාසිම් මහතා, 137 ටරටි පාර, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 0 92

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 11 වැනි දින පස්වරු 2 30ට කොළඹ කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මාර්තු 1 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා එ මුදල ගණන බැඳුණු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

සු ඒ ගුණරත්න,
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1957 පෙබරවාරි 12 වැනි දින
කවිචේරිය, කොළඹ

අංකය ඇල් එච්/ඒ 271

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, ගම් පුළුල් කිරීම සඳහා (ලබා ගන්නා ඉඩම් ලිවිල්ලක් වන්න)—අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබා ගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
පිහිටීම—බස්නාහිර පළාතේ කළුතර දිස්ත්‍රික්කයේ පානදුරා නොටමුණේ වස් කඩුව නම් වූ ගමෙහිය

කැබැල්ල 1

ඉඩමේ නම ලිවිල්ලක් වන්න නොහොත් කුරුඳුවත්ත නොහොත් මහබත්ත, විස්තරය අවුරුදු 25ක ඇති රබර්, පොල්වත්තේ අවුරුදු 5 25 දක්වා වයස ඇති පොල්ගස් 57ක්ද අවුරුදු 1ක වයස ඇති පුළුන් ගසක්ද නමරන් ගසක්ද අවුරුදු 1-5ක් ඇති අඹ ගස් 8ක්ද අවුරුදු 2ක් ඇති දෙහි ගස් 3ක්ද දෙබිම්ගස් 2ක්ද ඇත තවද උච්ච සෙවිලි කරන ලද බඳුමෙන් සාදනු ගොඩනැගිල්ලක්ද පොල් අතු සෙවිලි කරන ලද බඳුමෙන් සාදනු ගොඩනැගිල්ලක්ද පොල් අතු සෙවිලි කරන ලද මඩුවක්ද කුඹුරක්ද පාරකින් කොටසක්ද අවුරුද්දක් වයස ඇති ජම්බු ගසක්ද ඇත, අයිතිකම් කියන්නී ලී තන්දුවකි විජේරත්න මහත්මිය, විජේගිරි වලව්ව, පානදුර, ප්‍රමාණය අ 18 රු 2, ප 14

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 23 වැනි දින පෙරවරු 9ට කළුතර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මාර්තු 13 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා මුදල ගණන බැඳුණු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

පී සිවඥනම්,
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1957 පෙබරවාරි 6 වැනි දින
කවිචේරිය, කළුතර

අංකය ඇල් එච්/බී 124

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම් රජයේ කෙ/ඇල් කිදෙල්පිටිය පිහිටි පාසැල සඳහා—අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —
මූල් ඒලාන් නො ඒ 3 141 ගම්—කළුතර දිස්ත්‍රික්කයේ කිදෙල්පිටිය

කැබැල්ල 1

ඉඩමේ නම ජාසිංගේ වත්ත, විස්තරය අවුරුදු 30ක් වයසැති රබර් වැවිල්ල අයිතිකම් කියන්නා පානදුරේ නැසිසිය සී ඊ ගුණරත්න මහත්මියගේ උරුමක කාරයේ, පරිපාලක සීමාසහිත ලංකා ඇස වෙට් ඒජන්සි, කොළඹ, ප්‍රමාණය අ 1, රු 3, ප 35 9

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 27 වැනි දින පෙරවරු 10ට කළුතර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මාර්තු 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සහභාගයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරය වන්දි මුදල හා ඒ මුදල ගණන බැඳුණු ගැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

පී සිවඥනම්,
ආණ්ඩුවේ උප ඒජන්තයා

1957 පෙබරවාරි 8 වැනි දින
කවිචේරිය, කළුතර

අංකය ඇල් එච්/බී 147

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දැන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, පාරක් සඳහා (ලබාගන්නා ඉඩම, මිල්ලකිය වත්ත)—අවශ්‍ය පහත දක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමවල විස්තර —
මූල් ඒලාන් නො ඒ 3 471 ගම්—කළුතර දිස්ත්‍රික්කයේ අරකුගොඩ, මිල්ලෙකිය සහ රද්දෙගොඩ

කැබැල්ල 1

ඉඩමේ නම මිල්ලෙකිය වත්ත, විස්තර අවුරුදු 15-25 අතර වයසැති රබර් ගස් 18ක්ද අවුරුදු 2ක් වයසැති රබර් ගස් 6ක් සහ බදුමෙන් සාදන ලද නොගැඹුරු ලීදකද ඇත, අයිතිකම් කියන්නී ආණ්ඩුවේ ඇස් මෙන්ඩිස් මහත්මිය "සිරිනි", හෝටන් ඒලෙස්, කොළඹ, ඒජන්තවරු කොල්ලුපිටියේ ගෙපස් ගොඩනැගිල්ලේ සීමාසහිත ලී ගෙපස් සහ සමාගම, ප්‍රමාණය අ 0, රු 0, ප 32

කැබලේ 2

ඉඩමේ නම මිල්ලෙනිය වත්ත, විස්තරය අවුරුදු 15-25 අතර වයසැති රඹේ ගස් 8ක් ඇත, අයිතිකම් කියන්නී කොළඹ හෝටන් ජලේස් හි "සිරිනි" නිවසෙහි පදිංචි ආර් එච් ඇස් මෝඩිස් මහත්මිය (ඒ ජන්තවරු කොල්ලුපිටියේ හෙප්ස් ගොඩනැගිල්ලේ සීමාසහිත ලී හෙප්ස් සහ සමාගම), ප්‍රමාණය අ 0, රු 0, ප 172

කැබලේ 4

ඉඩමේ නම බතලගොඩ වත්ත නොහොත් නුගහේන, විස්තර අවුරුදු 20ක් වයසැති රඹේ ගස් 7ක් ද පාරකින් කොටසක් ද ඇත, අයිතිකම් කියන්නී පානදුරේ "සිරිමැදුරෙහි" පදිංචි ඩයස් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 61

කැබලේ 5

ඉඩමේ නම මිල්ලෙනිය වත්ත, විස්තර අවුරුදු 20ක් වයසැති රඹේ ගස් 7ක් ද අවුරුදු 5ක් වයසැති මූරුංග ගසක් ද පාරකින් කොටසක් ද ඇත, අයිතිකම් කියන්නී කොළඹ හෝටන් ජලේස් හි "සිරිනි" නිවසෙහි පදිංචි ආර් එච් ඇස් මෝඩිස් මහත්මිය (ඒ ජන්තවරු කොල්ලුපිටියේ හෙප්ස් ගොඩනැගිල්ලේ සීමාසහිත ලී හෙප්ස් සහ සමාගම), ප්‍රමාණය අ 0, රු 0, ප 144

කැබලේ 6

ඉඩමේ නම බතලගොඩ වත්ත නොහොත් නුගහේන, විස්තර අවුරුදු 20ක් වයසැති රඹේ ගසක් ඇත, අයිතිකම් කියන්නී පානදුරේ "සිරිමැදුරෙහි" පදිංචි ඩී ඇල් ඩයස් මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0 ප 12

ඉහත සඳහන් ඉඩම්වලට අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 25 වැනි දින පෙරවරු 10ට කළුතර කවිචේරියේදී මා සම්මුඛවීය යුතුයි

තවද 1957 මාර්තු 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිතව ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ටී සීවෙලුනම්,
ආණ්ඩුවේ උප ඒ ජන්තරාන

1957 පෙබරවාරි 8 වැනි දින
කවිචේරිය, කළුතර

අංකය ඇල් එච්/බී 15

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම් තල්පිටියේ පාලම සඳහා ඉඩම් ලබාගැනීමට අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම්දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

මුල් ජලාන් නො ඒ 4,058 ගම—කළුතර දිස්ත්‍රික්කයේ ඔල්පිටිය උතුර (කොටසක්)

කැබලේ 1

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 15ක් වයසැති පුවක් ගස් 4ක් ද, ගෙඹරි ඇති බිත්තියේ කොටසක් ද ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි එච් රෙජේ නේතා, ප්‍රමාණය අ 0 රු 0, ප 03

කැබලේ 2

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 5ක් වයසැති කොහොඹ ගසක් ද, පුවක් ගසක් ද ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි යූ ඒමිස් සිල්වා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 15

කැබලේ 3

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 5ක් වයසැති පුවක් ගසක් ඇත අයිතිකම් කියන්නා වාද්දුවේ පිත්වත්තේ පදිංචි පී ඒ ද සිල්වා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 18

කැබලේ 4

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 5-15 දක්වා වයසැති පුවක් ගස් 10 ක් ද, වයස අවුරුදු 5ක් ඇති වෙරලු ගසක් ද, ජේර ගසක් ද ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි ඇස් රොසලින් ද සිල්වා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 39

කැබලේ 5

ඉඩමේ නම කහටගහවත්ත විස්තර පොල්වත්තේ අවුරුදු 15-40 දක්වා වයසැති පොලු ගස් 8ක් ද, අවුරුදු 5ක් වයසැති පුවක් ගසක් ද, වයස මාස 6ක් ඇති ගස්ලවු ගසක් ද ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි ඇම් ඇල් හේර්ස් දෙරේරා, ඇම් ඇල් පොහිසිකොකු අප්පුහාමි, ඇම් ඇල් නේතා හාමි, එච් ඒඩින් පෙරේරා සහ එච් නෙපෝ සිකොකු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 43

කැබලේ 6

ඉඩමේ නම කහටගහවත්ත, විස්තර, පොල්වත්තේ අවුරුදු 15ක් වයසැති පොල් ගස් 2ක් ද අවුරුදු 7ක අඹ ගසක් ද, කපු ගසක් ද අවුරුදු 5ක පුවක් ගසක් ද, මූරුංග ගසක් ද, අවුරුදු 1ක් පමණ වයසැති කෙසෙල් පඳුරක් ද ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි ඒ අර්නෝලිස් පෙරේරා සුන්ඩේල් පෙරේරා සහ ආරොන් පෙරේරා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 35

කැබලේ 7

ඉඩමේ නම ගොටයවත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 8 50 දක්වා වයසැති පොල් ගස් 3ක් ද, අවුරුදු 10ක දෙල් ගසක් ද, අවුරුදු 5ක කොස් ගස් 2ක් ද ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි වයි ඇස් ආබුම් සිල්වා සහ ඩී ජේමිස් සිල්වා මහත්මිය, ප්‍රමාණය අ 0, රු 0, ප 43

කැබලේ 8

ඉඩමේ නම ගොටයවත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 15ක වයසැති පොල් ගස් 3ක් ද, අවුරුදු 5ක් වයසැති පුවක් ගසක් ද, මූරුංග ගස් 2ක් ද ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි ඩී ඇන් ද සිල්වා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 2

කැබලේ 9

ඉඩමේ නම ගොටයවත්ත, විස්තර පොල්වත්තේ අවුරුදු 5ක් වයසැති මූරුංග ගස් 3ක් ඇත, අයිතිකම් කියන්නා වාද්දුවේ තල්පිටිය උතුරේ පදිංචි ඇල් ඇස් වීරවර්ධන, ප්‍රමාණය අ 0 රු 0, ප 04

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගේ ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 25 වැනි දින පූ හා 11ට කළුතර කවිචේරියේදී මා සම්මුඛ වීය යුතුයි

තවද 1957 මාර්තු 16 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඈත වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරව වන්දි මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලි ලකින් දැනුම්දිය යුතුයි

ටී සීවෙලුනම්,
ආණ්ඩුවේ උප ඒ ජන්තරාන

1957 පෙබරවාරි 8 වැනි දින
කවිචේරිය, කළුතර

අංකය ඇල් ඒ/ඒ 49

1954වර්ෂ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය කරන ලද පරිදි 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

31 වී දරණ වගන්තිය යටතේ වූ දන්වීමයි

හළු දිස්ත්‍රික්කයේ ඉඩම් රජයට ගැනීමේ නිලධාරී තැන්පත් කීස්සංක පරාක්‍රම විජයරත්න වන මා විසින්, 1954වර්ෂ අංක 39 දරණ (සංශෝධිත) ආඥාපනතෙන් සංශෝධනය වූ 1950වර්ෂ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 31 වැනි වගන්තිය යටතේ, පහත සඳහන් උපලෙඛනයේ විස්තර කර ඇති ඉඩම් රජයට ගැනීම සඳහා ගෙවිය යුතු වන්දි මුදල වූ රුපියල් 720 අයිතිකරුවන්ට ලබාගැනීම පිණිස බලපිටියේ දිස්ත්‍රික් උසාවියේ නම්වර ඒ 4 දරණ තබුවට තැන්පත් කර ඇති බව මෙයින් දැනුම් දෙනු ලැබේ

ඇන් පී විජයරත්න,
ඉඩම් රජයට ගැනීමේ නිලධාරීතාන

1957 පෙබරවාරි 7 වැනි දින
දිසාපති කාර්යාලය,
ගාල්ල

උපලෙඛනය

මූලික සැලැස්මේ අංකය ඒ 1440 ගම—ගාලු දිස්ත්‍රික්කයේ වැල්ලබඩ පත්තුවේ ගොඩගම

කැබලේ 1

ඉඩමේ නම රත්ගහවත්ත මැද කැබලේ, අයිතිකම් කියන්නා නැයිතිය තෙල්වත්තේ හෙක්ටර් විජේ නායක අබේසේකර, ප්‍රමාණය අ 0, රු 0, ප 164

මේ සම්බන්ධ සියලු ලියකියවිලිවල මේ අංකය සඳහන් කරන්න
ඇල් ඒ/බී 69

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා එනම්, ගම් දියුණු කිරීමේ යෝජනා ක්‍රමය සඳහා, අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ගරු ඇමතිතුමා විසින් තමන්ගේ 1956 නොවැම්බර් 7 වැනි දින අංක ජේ 55 ඇල් 430 (වීථි) දරණ ප්‍රකාශනයක් නිර්ණය කර 1956 නොවැම්බර් 23 වැනි දින අංක 11,007 දරණ රජයේ ගැසට් පත්‍රයෙහි පළ කරන ලද පරිදි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

මූලික සැලැස්ම අංක ඒ 1,630 පිහිටීම—ගඟබොබයත්තුව ප්‍රාදේශීය ආදායම් නිලධාරී කොමසාරිස් භාරගම්පිටි ගම්මුලදානි වසමේ හොර ගම්පිටි යන ගමේ

කැබැල්ල 1

ඉඩමේ නම බෙරවගොඩකන්දවත්ත නොහොත් බෙරවගොඩකන්ද ඉවේවි, විස්තරය පොල්වත්තේ කොස්ගස් 7ක්ද කොස් වැලයක්ද කපුගස් 10ක්ද අඹගස්ක් සහ බෙලිගස්ක්ද කෙසෙල් පඳුරු 14ක්ද මුලත්වැලක්ද දෙහිගස් 2ක්ද කෝපිගස් 5ක්ද මඤ්ඤොක්කාද විසුරුණු ගල්පතුරු ඇති අභිපාරවල් දෙකක් සහ වත්තේ මැටි බැමිමෙන් බැඳ උළු සෙවිලි කර හුදු හුණු ගෘහ ලද සිරි ගෙයක්ද තිබේ, ප්‍රමාණය අ 31, රු 0, ප 7

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 27 වැනි දින පෙරවරු 9.30ට ගාළු කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින්, තමා විසින් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් විසින් හෝ, පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලි ලිඛිත් මා වෙත ඉදිරිපත් කළ යුතුය

අයිතිවාසිකම් සහිත කිසිවකට අදාලවන ඔප්පු, ලියකියවිලි ආදිය විභාගය පවත්වන වේලාවේදී මා වෙත ඉදිරිපත් කළ යුතුයි

අංක ඒ 1,630 දරණ මූලික සැලැස්මේ පිටපතක් හොරගම්පිටි ගම් මූලදානිතැනගේ කායාලයේ බැලීම සඳහා තැන්පත් කර ඇත

ජේ ඇස් ප්‍රනාන්දු,
රජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී නැත

1957 පෙබරවාරි 8 වැනි දින
කවිචේරිය, ගාල්ල

අංකය ජේ 55/එල්ජී/225/එල සී/7530

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතේ අංක 4 දරණ ඡේදයේ අංක (1) දරණ උප ඡේදයෙන් සංශෝධන වූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩමේ විස්තර —

උපලෙඛනය

අංක 61 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 12 දරණ අතිරේකය ගම—වලව

කැබැල්ල 251

ඉඩමේ නම කුඩාබලාන රොඩ්මෙල්ලබැද්ද, විස්තරය මුඩු බිම, අයිතිකම් කියන්නා ඇල් වයි වාර්ලිස් අප්පු, දෙඩම්පහළ, දික්වැල්ල, ප්‍රමාණය අ 0, රු 2, ප 14

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 අප්‍රේල් 2 වැනි දින පෙරවරු 9.30ට අම්බලන්තොට නානායකමේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 23 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සම්භාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිලි ලිඛිත් දැනුම්දිය යුතුයි

ඒ ඇම් ඩී වික්‍රමසිංහ,
ආණ්ඩුවේ උප ඒජන්ත නැත

1957 පෙබරවාරි 5 වැනි දින
කවිචේරිය, ගම්බන්තොට

ගුඩියක්

අංකය ඇල් ඒ 7534ඒ

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ ආඥාපනත යටතේ 1957 ජනවාරි 21 වැනි දින අංක ඇල් ඒ 7534 දරණ 7 වැනි වගන්තිය යටතේ 1957 ජනවාරි 25 වැනි දින අංක 11 053 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිඛ කරන ලද සිංහල දන්වීමේ අවසාන ඡේදයට පෙර ඡේදයේ සඳහන් 'ලෙනව' යන වචනය ඉවත්කොට ඒ වෙනුවට "අඹන්පොල" යයි යෙදීමෙන් විභාගය පවත්වන ස්ථානය "අඹන්පොල ග්‍රාම සංවර්ධන සමිති ශාලාව" යයි නිවැරදි විය යුතුයි

ගුඩියක්

අංකය ඇල් ඒ 7534ඒ/2

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ 1957 ජනවාරි 21 වැනි දින අංක ඇල් ඒ 7534ඒ/2 දරණ 1957 ජනවාරි 25 වැනි දින අංක 11 053 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිඛ කරන ලද සිංහල දන්වීමේ අවසාන ඡේදයේ සඳහන් "21" වැනි දින ඉවත් කොට ඒ වෙනුවට "25" යෙදීමෙන් "1957 පෙබරවාරි 25 වැනි දින" යැයි නිවැරදි විය යුතුයි

ගුඩියක්

අංකය ඇල් ඒ 7534ඒ/8

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ 1957 ජනවාරි 21 වැනි දින අංක ඇල් ඒ 7534ඒ/8 දරණ 1957 ජනවාරි 25 වැනි දින අංක 11,053 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිඛ කරන ලද සිංහල දන්වීමේ 101 වැනි කැබැලිලේ ප්‍රමාණය "අ 0, රු 0, ප 7" වෙනුවට "අ 0, රු 3, ප 7" යැයි යෙදීමෙන් නිවැරදි විය යුතුයි

ගුඩියක්

අංකය ඇල් ඒ 7534ඒ/5

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ (සංශෝධන) පනතින් සංශෝධනය කරනු ලැබූ 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තිය යටතේ 1957 ජනවාරි 21 වැනි දින අංක ඇල් ඒ 7534 ඒ/5 දරණ 1957 ජනවාරි 25 වැනි දින අංක 11,053 දරණ ලංකාණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිඛ කරන ලද සිංහල දන්වීමේ 466 වැනි කැබැල්ලේ ප්‍රමාණය අ 5 රු 0 ප 7" වෙනුවට "අ 5, රු 2, ප 7" යැයි යෙදීමෙන් නිවැරදි විය යුතුයි

මේ සම්බන්ධයෙන් එවන සෑම ලිපියකම මගේ අංකය සඳහන් කළ යුතුයි

අංකය ඇල් ඒ/ඇම් සී/55/43/ජේ 55 එච් 254

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා—එනම්, මාවතගම ආරෝග්‍ය ශාලාව වැඩි දියුණු කිරීමට—අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටීම

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —

1955 සැප්තැම්බර් 16 වැනි දින අංක 10,839 දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ ප්‍රසිද්ධ කරන ලද 1955 අගෝස්තු 30 වැනි දින දරණ අංක 55/එච් 254 දරණ ඉඩම් හා ඉඩම් සංවර්ධනය පිළිබඳ ඇමති තුමාගේ ප්‍රකාශය පරිදි

කුරුණෑගල දිසා ත්‍රිකෝණයේ වැට්ටම්බේලිහන් පත්තුවේ ගන්දසේ කෝරළේ මාවතගම නමැති ගමේ පිහිටි අංක 1 1,465 දරණ මූලික ගම් මැනීමේ සැලැස්මේ හැඳින්වන පහත සඳහන් බිම් කැබැල්ල

කැබැල්ල 1

ඉඩමේ නම දෙල්ගොල්ලවත්ත, විස්තරය අවුරුදු 50ට වැඩි වයස ඇති පොල්වත්ත, සරීර ගොඩනැගිලි 2ක් සහ කානුවක් වේ, අයිතිකම් කියන්නන් ආනන්ද ඊ ද සිල්වා සහ නිස්ස ද සිල්වා, සිරිමනිපාය, fප්ලට් 2 පාර, කොළඹ, ප්‍රමාණය අ 2, රු 0, ප 0

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 29 වැනි දින පෙරවරු 9 30ට කුරුණෑගල කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

බී එම් ද සොයිසා,
ආණ්ඩුවේ උප ඒජන්ත තැන

1957 පෙබරවාරි 9 වැනි දින
කවිචේරිය කුරුණෑගල

ආර් සී තර්මරත්නම්,
ඊජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන

1957 පෙබරවාරි 7 වැනි දින
කවිචේරිය, බදුල්ල

අංකය 55 ඇල් 367 විජ්/ඇල් බබ්ලි 3937

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමවල විස්තර —
අංක 116 දරණ අවසාන ගම් සැලැස්මේ අංක 12 දරණ අතිරේකය
ගම—මැටිපිඬය

කැබැල්ල 302

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය ඉවුරක්ද එරබදු ගස් 4ක්ද කෙසෙල් පඳුරු 5ක ද ඇති අවුරුදු 20ක් වයස් වූ වත්ත, අයිතිකම් කියන්නන් මැටිපිඬයේ පදිංචි යූ ඇම් උක්කු බණ්ඩා, යූ ඇම් අප්පුහාමි යූ ඇම් සුදු මැණිකා, යූ ඇම් මුතු මැණිකා සහ යූ ඇම් හීන් මැණිකා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 39 2

කැබැල්ල 303

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 3ක් වයස් වූ කොස් ගසක්ද අවුරුදු 20ක් වූ ග්‍රැවිලියා ගසක්ද අවුරුදු 8ක් වූ අඹ ගසක්ද අවුරුදු 10—15 වූ කිතුල් ගස් 2ක්ද අවුරුදු 3ක් වූ ග්‍රැවිලියා ගස් 4ක්ද අවුරුදු 2ක් වූ කොස් පැලයක්ද අවුරුදු 3 බැගින් වූ කෝපි පැල 5ක්ද එළවළු වගාවක්ද ඇති ඉඩම, අයිතිකම් කියන්නන් බණ්ඩාරවෙල අඹේගොඩගම ඊ ඇම් සුදු බණ්ඩා, ඊ ඇම් පුංචි බණ්ඩා, ඊ ඇම් මුතු බණ්ඩා, ඊ ඇම් මුදියන්සේ, ඊ ඇම් කුමාරිහාමි සහ ඊ ඇම් බණ්ඩාර මැණිකා, ප්‍රමාණය අ 0 රු 0, ප 26 4

කැබැල්ල 304

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 5ක් වූ කොස් ගසක් ඇති එළවළු වත්ත, අයිතිකම් කියන්නන් මැටිපිඬයේ ඊ ඇම් උක්කු මැණිකා, ඊ ඇම් මුතු මැණිකා සහ ඊ ඇම් රත් මැණිකා, ප්‍රමාණය අ 0, රු 0 ප 26 6

කැබැල්ල 305

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 3—5 දක්වා වූ සපු ගස් 2ක් සහ කිතුල් ගස් 5ක් ඇති වත්ත, අයිතිකම් කියන්නන් මැටිපිඬයේ ඒ ඇම් සියාතු, ප්‍රමාණය අ 0, රු 0, ප 30 4

කැබැල්ල 306

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය මල් පැල සහ එළවළු ඇති ඉඩම, අයිතිකම් කියන්නන් මැටිපිඬයේ බී ඇම් කිරි බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24 1

කැබැල්ල 307

ඉඩමේ නම වැලිවත්ත, විස්තරය අවුරුදු 20—30 දක්වා වූ කොස් ගස් 3ක්ද කෙසෙල් පඳුරු 10ක්ද එළවළු ඇති වත්ත, අයිතිකම් කියන්නන් මැටිපිඬයේ යූ ඇම් මුතු බණ්ඩා, යූ ඇම් බණ්ඩාර මැණිකා යූ ඇම් මුදියන්සේ සහ යූ ඇම් ලොකු මැණිකාද, නිකපොත පදිංචි ඇත් ඇම් සුදු බණ්ඩා, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23 8

එකතුව අ 1, රු 0, ප 10 5,

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 19 වැනි දින පෙරවරු 9 30ට බණ්ඩාරවෙල අධිකාරි කාර්යාලයේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 9 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම් දිය යුතුයි

ආර් සී තර්මරත්නම්,
ඊජයට ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන

1957 පෙබරවාරි 7 වැනි දින
කවිචේරිය, බදුල්ල

අංකය 55 ඊ 330/ඇල්යූඇන් 24

1954පේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්වීමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දක්වන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1950හේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තු වන ඉඩමේ විස්තර —
අංක 439 දරණ අවසාන ගම් සිතියමේ අංක 1 දරණ අතිරේකය
ගම—උනපාන

කැබැල්ල 501

ඉඩමේ නම බෝගහවත්ත, කිරිවලඇලපොත්ත, විස්තරය අවුරුදු 10—15 දක්වා වයසැති කොස් ගසක් ඇති මුහුඹිම, අයිතිකම් කියන්නන් යූ ඇම් කළුබණ්ඩා, යූ ඇම් අප්පුහාමි, යූ ඇම් සිරිබද්දන, යූ ඇම් උක්කුමැණිකා, ආර් ඇම් අප්පුහාමි, ආර් ඇම් කිරිබණ්ඩා ආර් ඇම් කළුබණ්ඩා ආර් ඇම් රත්තායක ආර් ඇම් හීන්බණ්ඩා, ආර් ඇම් බණ්ඩාර මැණිකා ආර් ඇම් මුතුමැණිකා, (සියලුම අය උනපාන ගමෙන්ය) ප්‍රමාණය අ 2, රු 0, ප 4 8

ඉහත සඳහන් ඉඩමට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධ කම් කියා සිටින සියලු දෙනාම නම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලි වලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 20 වැනි දින අපරහස 3ට බදුලු කවිචේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 8 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවභාවයන් එකී ඉඩම ලබාගැනීම ගැන වන්දි ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දි මුදල හා ඒ මුදල ගණන් බැඳු හැටිත් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ආර් සී තර්මරත්නම්
ඉඩම් ලබාගැනීමේ නිලධාරී තැන

1957 ජනවාරි 7 වැනි දින
කවිචේරිය, බදුල්ල

අංකය ඇල් ඇම් 5576

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර --

ඇලැස්මේ අංකය පී පී ඒ 862 ගම්—දන්තෝරුව සහ බෝගමුව

කැබැල්ල 1

ඉඩමේ නම ඉබුලේගෙදරවත්ත නොහොත් බඩල්ලේවත්ත, විස්තරය පොල්ගස් 77යි, දෙල්ගස් 3යි, කොස්ගස් 3යි, බෝගස් 1යි බෙලිගස් 3යි, හොරගස් 1යි, පොල්පැල 170ක් සහ කෙසෙල් පඳුරු 30යි, අයිතිකම් කියත්තෝ රුවන්වැල්ලේ ඉබුලානේ ඩී ජී ආරොන් සිසිල්සෝ සහ එච් ආර් සියදෝරිස්, ප්‍රමාණය අ 1, රු 8, ප 184

කැබැල්ල 2

ඉඩමේ නම බදුවත්ත, විස්තරය කොස්ගස් 1යි, පොල්ගස් 2යි, පුවක්ගස් 2යි, අයිතිකම් කියත්තෝ රුවන්වැල්ලේ මොරාවත්තෝ ජේ ඒ පීටර් සිසිල්සෝ, වී පී මොහොමඩ් අල්පුහාමි, කේ කේ පියසේන, ඒ ජී ජෝන් සිසිල්සෝ ඒ ජී ලුණුවහිත, වී පී ලුණුතිලක, කේ එන්සා හාමිනේ සහ වී පී පොඹිමහානායක, රුවන්වැල්ලේ ජෝන් එක්කලියොබ සහ ලෙවන්ගම වාර්ස්ස් එක්කලියොබ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 43

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 26 වැනි දින පෙරවරු 9.30ට රුවන්වැල්ලේ සැසි බංගලාවේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 19 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඇත වන්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී අළුවිහාරේ,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 පෙබරවාරි 7 වැනි දින
කම්බේරිය, කැගල්ල

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණත

7 වැනි වගන්තිය යටතේ වූ දන්විමයි

පොදු කටයුත්තක් සඳහා අවශ්‍ය පහත දැක්වෙන ඉඩම් ලබාගැනීමට ආණ්ඩුව අදහස් කරන බැව් 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපණතින් සංශෝධනය කරන ලද පරිදි 1950ජේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපණතේ 7 වැනි වගන්තියේ (1) වැනි උප වගන්තිය යටතේ මෙයින් දැනුම් දී සිටිමි

ලබාගැනීමට බලාපොරොත්තුවන ඉඩම්වල විස්තර —

ඇලැස්මේ අංකය පී පී ඒ 852 ගම්—කබලමුව සහ රත්ගල්ල

කැබැල්ල 1

ඉඩමේ නම යට්ට්ටියවත්ත, විස්තරය වගාවක් නැති රබර් වත්ත, අයිතිකම් කියත්තා සීමාසහිත යට්ට්ටිය රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු සීමාසහිත හැරිසන්ස් සහ ක්‍රොස්පිල්ඩ්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 23

කැබැල්ල 3

ඉඩමේ නම යට්ට්ටියවත්ත, විස්තරය අඩි පාර, අයිතිකම් කියත්තා සීමාසහිත යට්ට්ටිය රබර් සහ තේ සමාගම ඒජන්තවරු සීමාසහිත හැරිසන්ස් සහ ක්‍රොස්පිල්ඩ්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 03

කැබැල්ල 5

ඉඩමේ නම යට්ට්ටියවත්ත, විස්තරය රබර් ගස් 2යි, අයිතිකම් කියත්තා සීමාසහිත යට්ට්ටිය රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු සීමාසහිත හැරිසන්ස් සහ ක්‍රොස්පිල්ඩ්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 22

කැබැල්ල 7

ඉඩමේ නම යට්ට්ටියවත්ත, විස්තරය රබර් ගස් 2ක් සහ අඩි පාර, අයිතිකම් කියත්තා සීමාසහිත යට්ට්ටිය රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු සීමාසහිත හැරිසන්ස් සහ ක්‍රොස්පිල්ඩ්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 63

කැබැල්ල 9

ඉඩමේ නම යට්ට්ටියවත්ත, විස්තරය රබර් ගස් 7ක් සහ අඩි පාර, අයිතිකම් කියත්තා සීමාසහිත යට්ට්ටිය රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු සීමාසහිත හැරිසන්ස් සහ ක්‍රොස්පිල්ඩ්, කොළඹ, ප්‍රමාණය අ 0 රු 0, ප 122

කැබැල්ල 11

ඉඩමේ නම යට්ට්ටියවත්ත, විස්තරය රබර් ගස් 12ක් සහ අඩි පාර, අයිතිකම් කියත්තා සීමාසහිත යට්ට්ටිය රබර් සහ තේ සමාගම, ඒජන්තවරු සීමාසහිත හැරිසන්ස් සහ ක්‍රොස්පිල්ඩ්, කොළඹ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 27

ඉහත සඳහන් ඉඩම්වලට හිමිකම්, අයිතිවාසිකම් හෝ වෙනත් සම්බන්ධකම් කියා සිටින සියලුදෙනාම තම තමන් හෝ ඔවුන්ගෙන් ලියවිලිවලින් බලය ලත් අයවලුන් හෝ 1957 මාර්තු 28 වැනි දින පෙරවරු 9.30ට කැගල්ලේ කම්බේරියේදී මා සම්මුඛ විය යුතුයි

තවද 1957 මාර්තු 21 වැනි දිනට මත්තෙන් ඒ ඉඩම් සම්බන්ධයෙන් ඔවුන්ගේ අයිතිවාසිකම්වල සවහාවයන් එකී ඉඩම් ලබාගැනීම ඇත වන්දී ඉල්ලීමට ඇති කරුණු පිළිබඳ විස්තරත් වන්දී මුදල හා ඒ මුදල ගණන් බැලූ හැටින් මා වෙත පිටපත් දෙකක් සහිත වූ ලියවිල්ලකින් දැනුම්දිය යුතුයි

ඩී අළුවිහාරේ,
ආණ්ඩුවේ ඒජන්ත තැන

1957 පෙබරවාරි 6 වැනි දින
කම්බේරිය, කැගල්ල

ඉඩම් සංවර්ධන ආඥාපණත යටතේ දන්විම

අංකය මී ඇම්/කේ ටී/2107

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දන්විමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස කළුතර කම්බේරියේදී 1957 මාර්තු 26 වැනි දින පෙරවරු 10ට 1935ජේ අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කම්බේරියක් කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කවරි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කම්බේරිය පිළිබඳ දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ ඒජන්ත තුමාගෙන් විභාග කළ යුතුයි

බඩ්ලිව් බඩ්ලිව් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

දීමට යන ඉඩමේ විස්තර

ඒලැනෝ අංකය අංක 131 දරණ අවසාන ගම් සිතියම ගම—ලත්පදුර
කැබැල්ල 12, 14 සහ 20යි

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇස් ලෝරන්ස් ප්‍රනාන්දු, ප්‍රමාණය අ 10, රු 0, ප 2

අංකය මී ඇම්/කේ ටී/2107

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කම්බේරියේ දන්විමයි

මෙහි පහත විස්තර දැක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරා ගනු පිණිස, කළුතර කම්බේරියේදී 1957 මාර්තු 26 වැනි දින පූර්වභාග 10ට 1935 අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපණත යටතේ ඉඩම් කම්බේරියක් කළුතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම් දෙනු ලැබේ

2 ඉඩම් කවරි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කම්බේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කඩවේටිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

ඩබ්ලිව් ඩබ්ලිව් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

දීමට යන ඉඩමේ විස්තර

ප්ලාන් අංකය 109 දරණ අවසාන ගම් සිතියම ගම—මීගහතැන්න

කැබැල්ල 16 ඇෆ්
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ජීනදස ගජනායක, ප්‍රමාණය අ 19, රු 3, ප 32

ප්ලාන් අංකය 109 දරණ අවසාන ගම් සිතියම ගම—මීගහතැන්න

කැබැලි 764 ඇෆ් සහ 764 එච්
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ජී ඩී දිසානායක, ප්‍රමාණය අ 10, රු 1, ප 15

ප්ලාන් අංකය අංක 106 දරණ අවසාන ගම් සිතියම ගම—ලීනියාව

කැබැල්ල 190
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම යු ඩී පේදී ඊක් පෙරේරා; ප්‍රමාණය අ 0, රු 2, ප 19

ප්ලාන් අංකය 126 අවසාන ගම් සිතියම ගම—කිතුල්ගොඩ

කැබැල්ල 308
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම යු ඥානවති රුද්දිගු, ප්‍රමාණය අ 39, රු 3, ප 29

ප්ලාන් අංකය 126 අවසාන ගම් සිතියම ගම—කිතුල්ගොඩ

කැබැලි 347 සහ 348
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇස් ආර් ගුණසේකර, ප්‍රමාණය අ 26, රු 0, ප 26

ප්ලාන් අංකය 126 අවසාන ගම් සිතියම ගම—කිතුල්ගොඩ

කැබැලි 564 සහ 566
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම කේ ඩී ඇඩ්වින්, ප්‍රමාණය අ 10, රු 0, ප 13

ප්ලාන් අංකය 126 අවසාන ගම් සිතියම ගම—කිතුල්ගොඩ

කැබැලි 574 සහ 587
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පී ඩී නැපෝ සිසිල්සෝ, ප්‍රමාණය අ 10, රු 0, ප 2

ප්ලාන් අංකය 126 අවසාන ගම් සිතියම ගම—කිතුල්ගොඩ

කැබැලි 575 සහ 579
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඩී ඩී බාර්ලිස් අප් පුසාම්, ප්‍රමාණය අ 8, රු 0 ප 23

ප්ලාන් අංකය 126 අවසාන ගම් සිතියම ගම—කිතුල්ගොඩ

කැබැල්ල 565
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඩී ඇල් ලියන්ගේ, ප්‍රමාණය අ 5, රු 0, ප 12

ප්ලාන් අංකය 126 අවසාන ගම් සිතියම ගම—කිතුල්ගොඩ

කැබැල්ල 341
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඩී සරනේටිස් කාරියවසම්, ප්‍රමාණය අ 5, රු 1, ප 38

3 මේ ඉඩම් කඩවේටිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ උප ඒජන්තතුමාගෙන් විභාග කළ යුතුයි

ඩබ්ලිව් ඩබ්ලිව් ජේ මැන්දිස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

දීමට යන ඉඩමේ විස්තර

ප්ලාන් අංකය 484 ගම—සීනිදුම

කැබැල්ල 600
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම විජේවීර ඉඳරන්න මහවදන මුහන්දිරම්ගේ තෙල්සන් ද සිල්වා, ප්‍රමාණය අ 20 රු 3 ප 5

ප්ලාන් අංකය 549 ගම—මාගෙදර

කැබැල්ල 1178, 1179 සහ 1180
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම එච් ඇල් පිලිස් ද සිල්වා, ප්‍රමාණය අ 43, රු 2, ප 19

ප්ලාන් අංකය 549 ගම—මාගෙදර

කැබැල්ල 1192
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇම් ඇල් බෙසිසි විමලවති මහත්මිය, ප්‍රමාණය අ 43, රු 0, ප 14

ප්ලාන් අංකය 549 ගම—මාගෙදර

කැබැල්ල 1202
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම ඇන් ඩී ප්‍රැන්ක්ලින් නාගරත්න ප්‍රමාණය අ 9, රු 1, ප 10

ප්ලාන් අංකය 550 ගම—කරුගොඩ

කැබැලි 634, 648, 655, 659, 661, 662, 663, 677 සහ 679
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම උස්වත්ත ලියනගේ රැන්වල් ද සිල්වා, ප්‍රමාණය අ 21, රු 1, ප 1

මු ප්ලාන් අංකය ඒ630, ගම—උඩලමත්ත

කැබැලි 14
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හවිපේ ලියනගේ ඇලැක් සැන්ඩ්ස් ද සිල්වා, ප්‍රමාණය අ 5, රු 0, ප 10

ප්ලාන් අංකය ඒ630 ගම—උඩලමත්ත

කැබැලි 28, 30, 31 සහ 32
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පුණ්ඩිල හේවගේ ඇල්බට් ද සිල්වා, ප්‍රමාණය අ 9, රු 3, ප 24

ප්ලාන් අංකය ඒ630 ගම—උඩලමත්ත

කැබැල්ල 34
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පුණ්ඩිල හේවගේ අල්ලිස් ද සිල්වා, ප්‍රමාණය අ 6, රු 3, ප 39

ප්ලාන් අංකය ඒ630 ගම—උඩලමත්ත

කැබැල්ල 23
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පුණ්ඩිල හේවගේ අල්ලිස් ද සිල්වා, ප්‍රමාණය අ 9, රු 2, ප 24

ප්ලාන් අංකය එ630, ගම—උඩලමත්ත

කැබැල්ල 24
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පුණ්ඩිල හේවගේ සිරිසේන ද සිල්වා, ප්‍රමාණය අ 9, රු 3, ප 15

ප්ලාන් අංකය 579, ගම—බබරවාන

කැබැල්ල 409
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම තිශේපිලස් සමරනායක, ප්‍රමාණය අ 5, රු 0, ප 16

ප්ලාන් අංකය 579 ගම—බබරවාන

කැබැල්ල 550
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හෙට්ටිගමගේ විලියම්, ප්‍රමාණය අ 5, රු 0 ප 32

ප්ලාන් අංකය 579, ගම—බබරවාන

කැබැලි 382, 383 සහ 384
අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම රණසුමි වන්දුසිංහ රණසිංහ, ප්‍රමාණය අ 19, රු 2, ප 37

අංකය මි ඇම්/ජී1344

දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේටියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වෙන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දීමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස ගාල්ලේ කඩවේටියේදී 1957 මාර්තු 16 වැනි දින පෙරවරු 9.30ට 1985 අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කඩවේටියක් ගාල්ලේ ආණ්ඩුවේ ඒජන්ත තුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කඩවිටි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කඩවේටියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට තිශේපිලසේන එවිය යුතුයි

ප්ලාන් අංකය 577 ගම—හත්තක

කැබලි 420, 421 සහ 427

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හත්තක දොන් පිරිස් අතුකෝරල, ප්‍රමාණය අ 16 රු 2, ප 33

ප්ලාන් අංකය 526 ගම—මාපලගම

කැබලි 8෪ සහ 1088

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම එච් ඩී ඒ ඉණ්ණේකර, ප්‍රමාණය අ 1, රු 3, ප 38

ප්ලාන් අංකය ෪630 ගම—උඩලමන්න

කැබලි 13

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම පියදස අතුරලිය, ප්‍රමාණය අ 15 රු 1 ප 6

ප්ලාන් අංකය 579 ගම—බබරවාන

කැබලි 381 සහ 388

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම වික්‍රමනාත්තිරිගේ අරිනෝලීස් අප්පුහාමි, ප්‍රමාණය අ 19 රු 3, ප 0

අංකය හි ඇම/ඇම/68

දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරීම පිළිබඳ ඉඩම් කඩවේරියේ දැන්වීමයි

මෙහි පහත විස්තර දක්වන ආණ්ඩුවේ ඉඩම් සඳහා දිමනාපත්‍ර ලැබීමට සුදුස්සන් තෝරාගනු පිණිස මාතර කඩවේරියේදී 1957 මාර්තු 18 වැනි පෙරවරු 10ට 1935ගේ අංක 19 දරණ ඉඩම් සලකුණ කිරීමේ ආඥාපනත යටතේ ඉඩම් කඩවේරියක් මාතර දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ ඒජන තතුමා විසින් පවත්වන බැව් මෙයින් දැනුම්දෙනු ලැබේ

2 ඉඩම් කඩවි ලබාගනු කැමති සෑම අයකු විසින්ම ඉඩම් කඩවේරියට පැමිණිය යුතුයි නැතහොත් තමා වෙනුවෙන් පෙනී සිටීමට නියෝජිතයෙකු එවිය යුතුයි

3 මේ ඉඩම් කඩවේරිය පිළිබඳව දැනගතයුතු යමක් ඇතහොත් එය ආණ්ඩුවේ ඒජන තතුමාගෙන් විභාග කළ යුතුයි

බඩලිවි ඇස් ද අල්විස්,
ඉඩම් කොමසාරිස් තැන වෙනුවට

1957 ජනවාරි 11 වැනි දින,
කඩවේරිය මාතර

දීමට යන ඉඩමේ විස්තර

ප්ලාන් අංකය අවසාන ගම් සිතියම් අංක 26 ගම—බානල

කැබලි 371

අවසරපත්‍ර දරන්නාගේ හෝ ඉල්ලුම්කරුගේ නම හේ වා ජයසිංහගේ වාර්ලිස, ප්‍රමාණය අ 9, රු 2, ප 16

ඉඩම් නිදහස් කිරීම පිළිබඳ දැන්වීම

ඇල් ඩී—ඩී 49/50

අංකය 3/41/29

1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950ගේ අංක 9 දරණ ඉඩම් ලබාගැනීමේ ආඥාපනත

7 වැනි වගන්තිය යටතේ දැන්වීමයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන්පත් එඩ්වර්ඩ් හේරන් සෙනෙවිරත්න වන මම, 1954ජේ අංක 39 දරණ ඉඩම් ලබාගැනීමේ (සංශෝධන) ආඥාපනතීන් සංශෝධනය කරන ලද පරිදි 1950 අංක 9 දරණ ඉඩම් ආණ්ඩුවට ගැනීමේ පණතේ 7 වැනි වගන්තිය යටතේ පහත සඳහන් කරුණු ගැන මෙයින් කල්දෙමි —

(1) මෙහි සඳහන් උප ලෙඩනයේ විස්තර කර තිබෙන ඉඩම් ඉහත කී පණත යටතේ 1942 අංක 61 දරණ ඉඩම් නිදහස් කිරීමේ ආඥාපනතේ අවශ්‍යතාවන් සඳහා ආණ්ඩුවට ගැනීමට අදහස් කරනු ලැබේ,

- (2) එසේ ගැනීමට අදහස් කරන ඉඩම් වෙනුවෙන් වන්දි ලබා ගැනීම සඳහා මා වෙත අයිතිවාසිකම් ඉදිරිපත් කළ යුතුය,
- (3) එසේ ගන්නට යන ඉඩම් ගැන අයිතිවාසිකම් ඇති සෑම කෙනෙක් ම—

(අ) 1957 මාර්තු 29 වැනි දින අපර්තය 2ට මාතලේ කඩවේරියට පැමිණ මා ඉදිරියේ පුද්ගලිකව පෙනී සිටිය යුතුය නැතහොත් ලියවිල්ලකින් බලය දෙන ලද තමන්ගේ ඒජන්ත කෙනෙක් එසේ මා ඉදිරියට එවිය යුතුයි,

(ආ) තවද එසේ පෙනී සිටින තැනැත්තා විසින් 1957ක් වූ මාර්තු 22 වැනි දින හෝ ඊට ප්‍රථම හෝ ඉඩම් පිළිබඳ නමාගේ අයිතිවාසිකම්වල සම්භාව, වන්දි ඉල්ලා සිටීම පිළිබඳ විස්තර ඉල්ලන වන්දියේ ප්‍රමාණය සහ එම ප්‍රමාණය ගණන් බැඳු පිළිවෙලෙහි විස්තර යන මේවා මා වෙත ලියවිල්ලකින් දැනුම්දී සිටිය යුතුයි

ඊ එච් සෙනෙවිරත්න,
ආණ්ඩුවේ අතිරේක උප ඒජන්ත තැන

1957 ජනවාරි 31 වැනි දින
කඩවේරිය, මාතලේ

උපලෙඩනය

මූලික ප්ලානයේ නො ඒ 2,195 ගම—කවුඩුපැලැල්ල

කැබලි 2

ඉඩමේ නම මෙයට පෙර පල්ලේකුඹුර සහ මාවිකුඹුර නමින් හඳුන්වනු ලැබූ මහකුඹුර නොහොත් ගමේවෙල සහ දරාබෙකුඹුර, විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පී බී ඇල්ලෙපොල සහ ඩී බී ඇල්ලෙපොල ඇල්ලෙපොල මහ වලව්ව, උලාපත්වෙල, මාතලේ, ප්‍රමාණය අ 0 රු 0 ප 6

කැබලි 4

ඉඩමේ නම මෙයට පෙර පල්ලේකුඹුර සහ මාවිකුඹුර නමින් හඳුන්වනු ලැබූ මහකුඹුර නොහොත් ගමේවෙල සහ දරාබෙකුඹුර; විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පී බී ඇල්ලෙපොල සහ ඩී බී ඇල්ලෙපොල ඇල්ලෙපොල මහ වලව්ව, උලාපත්වෙල, මාතලේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 7

කැබලි 7

ඉඩමේ නම මෙයට පෙර පල්ලේකුඹුර සහ මාවිකුඹුර නමින් හඳුන්වනු ලැබූ මහකුඹුර නොහොත් ගමේවෙල සහ දරාබෙකුඹුර; විස්තර මඩකුඹුර, අයිතිකම් කියන්නෝ පී බී ඇල්ලෙපොල සහ ඩී බී ඇල්ලෙපොල ඇල්ලෙපොල මහ වලව්ව, උලාපත්වෙල, මාතලේ, ප්‍රමාණය අ 0, රු 0, ප 24

එකතුව අ 0, රු 0, ප 37

ඉඩම් පිළිබඳ විවිධ දැන්වීම්

අංකය හි බී/ඇම ආර්/3 බඩලිවි ඒ 265

පෞද්ගලික ව්‍යාපාරයන් මගින් ගම්බද වැව් ප්‍රතිසංස්කරණය කිරීම

මන තාරම් දිස්ත්‍රික්කයේ මාතලේ ප්‍රදේශික ආදායම් පාලක නිලධාරීන්ගේ ප්‍රදේශයෙහි පිහිටා තිබෙන පහත සඳහන් වැව් සැහෙන මුදලක යෙදවිය හැකි අයවලුන්ට (පෞද්ගලික වූ හෝ සමාගම් වශයෙන් වූ හෝ) දීමට තිබේ පරීක්ෂණයන්ට භාජන වූ මේ වැව් ප්‍රතිසංස්කරණය කිරීමට යන තක්සේරු මුදල හා එසේ කිරීමෙන් වගා කරවිය හැකි ප්‍රදේශයද එක් එක් වැව් අභිමුඛයෙන් සඳහන් කර ඇත

(1) කිරිසුද දකුලම—

(අ) මඩු-පලම්පිද්දි මාර්ගයේ හොස් පලම්පිද්දිහිදී දකුණට හැරී පලම්පිද්දි-ඉරානෙයි-ඉල්ලුප්පෙයිකුලම පාරේ සැතපුම් 4½ක් ගමන් කිරීමෙන් කිරිසුද්දකුලමේ වැව් බැම්මට පැමිණිය හැක,

(ආ) වගා කරවිය හැකි ප්‍රමාණය අක්කර 116යි,

(ඉ) වාරි මාගී පහසුකම් සැපයීමත් ඇතුළුව ව්‍යාපාරය සඳහා වැය වන තක්සේරු මුදල වැව, වැව් බැම්ම, වැව් මාන සොරොව්ව, පිවිසෙන මාර්ගය ආදී කායඊයන් සඳහා රුපියල් 1,20,000 යි

(2) තිරවිකුලම—

(අ) පලම්පිද්දි-ඉරානෙයි-ඉල්ලුප්පෙයිකුලම පාරේ සැතපුම් 4½ක් පමණ ගිය විට ප්‍රසිඛ ලීදක් හමුවේ මේ ලීද අසලින් උටන්ගෙන කිරිසුද්ද වැව් ඉවුර පසුකර යන අහි පාරේ සැතපුම් 2½ක් පමණ දුර යාමේදී තිරවිකුලමට පැමිණිය හැකිය,

(ආ) වගා කරවිය හැකි ප්‍රමාණය අක්කර 100යි,

(ඉ) වාරිමාගී පහසුකම් සැපයීමත් ඇතුළුව ව්‍යාපාරය සඳහා වැය වන තක්සේරු මුදල වැව, වැව් බැම්ම, වැව් මාන සොරොව්ව, පිවිසෙන මාර්ගය ආදී කායඊයන් සඳහා රුපියල් 1,00,000යි

(3) විලානිකුලම—

(අ) ඔහු-පලමුවද දි පාරේ ඔහු දේවස්ථානයට සැනසුම් 2½ ක් පමණ දුරින් තවවනමරුනමෙහි වැව පිහිටා තිබේ මේ වැවේ වැව කණ්ඩාය දිගේ ගොස් එම වැවේ දකුණු වැව ඉවුරේ කෙළවරේ සිට ඊසාන දිගට වැටී ඇති අඩි පාරේ ගමන් කිරීමෙන් විලානිකුලමට පැමිණිය හැකිය,

(ආ) වගා කරවිය හැකි ප්‍රමාණය අක්කර 55යි,

(ඊ) වාරිමානී පහසුකම් සැපයීමත් ඇතුළුව ව්‍යාපාරය සඳහා වැය වන තක්සේරු මුදල වැව වැව බැම්ම, වැව ඔහා, සොරොව්ව, පිටිසෙන මාර්ගය ආදී කායතීයන් සඳහා රුපියල් 55,000යි,

2 ඉබ්බි සංවර්ධනය, ගෙවල් සැදීමදී කායතීයන් සඳහා යන මුදල තක්සේරුවල අඩංගු කර නැත

3 වැව ප්‍රතිසංස්කරණය කිරීම සහ වාරිමාර්ග පහසුකම් අනුමත කළ සැලැස්මවල පරිදි විය යුතුයි මෙම කායතීයන් භාර ගත්වා ව්‍යාපාරිකයන් විසින්ම ප්‍රතිසංස්කරණයවත් ඉබ්බි සංවර්ධනයටත් යන මුළු මුදල දැරිය යුතුය

4 මේ කායතීයන් කිරීමට බලය ලත් ව්‍යාපාරිකයන්ට ගොඩනැගිලි සැලසෙන ඉබ්බි ප්‍රමාණයක ද එම වැව් සටහන් කුඩුරු කිරීමට හැකි බිම් ප්‍රමාණයක්ද දීර්ඝ කාලීන බදු ක්‍රමයක් අනුව දෙනු ලැබේ

5 ඉහත සඳහන් වැව වලින් එකක් හෝ සියල්ලම භාර ගැනීමට කැමති අයවලුන් සවකීය ඉල ලුම්පත්‍ර 1957 මාර්තු 18 වැනි දිනට හෝ ඊට ප්‍රථම හෝ මන්තාරමේ ආණ්ඩුවේ ඒජන්තතුමාට ලැබෙන පරිදි යැවිය යුතුයි අනිකුත් කරුණු එතුමාගෙන් දැනගත හැකිය

ඇම් රාජේන්ද්‍ර,
ඉබ්බි කොමසාරිස් තැන

1957 පෙබරවාරි 13 වැනි දින
කොළඹ

මගේ අංකය ඇල් ඇස් 3673ඒ

ආණ්ඩුවේ ඉබ්බි පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ මාතලේ උබසියපත්තුවේ නානුමුරේ ගමේ පිහිටා තිබෙන, 2,008 දරණ මූලික සිතියමේ අංක 1 දරණ කැබැල්ලෙන් (14 කවිටියෙන් කොටසක්) අක්කර 3/8ක බිම් ප්‍රමාණයක් බණ්ඩාරපොල ග්‍රාම සංවර්ධන සමිතියේ භාරකරුවන් වන රත්නායක මුදියන්සේලාගේ විජේරත්න සහ දිසානායක මුදියන්සේලාගේ වික්‍රි බණ්ඩා ග්‍රාම සංවර්ධන ශාලාවක් ඉදි කිරීම සඳහා බදු ඉල්ලා තිබෙන බව මෙයින් දැනුම් දෙමි

2 මේ සඳහා ඉබ්බි දීමට තිබේ මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉබ්බි කැබැල්ලක් දීමට ද ආණ්ඩුවේ අදහස තිබේ එ කොන්දේසිවලින් සමහරක් මෙසේ ය —

- (අ) කාලය අවුරුදු පහකි,
- (ඉ) බදු මුදල වර්ෂයකට රුපියල් 150යි,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළත දී මේ ඉබ්බි ග්‍රාම සංවර්ධන සමිති ශාලාවක් මාතලේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් ඉදි කළ යුතුයි,
- (එ) බදුකාරයන් විසින් මෙම ඉබ්බි පාවිච්චි කළ යුත්තේ ග්‍රාම සංවර්ධන සමිති ශාලාවක් ඉදිකරවීම සඳහාම මිස අන්කිසි කටයුත්තක් සඳහා නොවේ

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන හයක් ඇතුළත දී ඉබ්බි කැබැල්ල නොදිය යුතු බවට සැලසෙන තේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස තැනහොත් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච්චි බබ්ලිච්චි ජේ මැන්දිස්,
ඉබ්බි කොමසාරිස් තැන වෙනුවට

1957 පෙබරවාරි 15 වැනි දින
කොළඹ

මගේ අංකය ඇල් ඇස් 3673 ඩී

1948 ආණ්ඩුවේ ඉබ්බි පිළිබඳ රෙගුලාසි මාලාවේ 21 (2) වැනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මාතලේ දිස්ත්‍රික්කයේ දකුණු මාතලේ මාතලේ උබසියපත්තුවේ නානුමුරේ ගමේ පිහිටා තිබෙන 2,008 දරණ මූලික සිතියමේ අංක 1 දරණ කැබැල්ලෙන් (14 වැනි කවිටියෙන් කොටසක්) අක්කර 3/8ක බිම් ප්‍රමාණයක් බණ්ඩාරපොල සමුපකාර කඩ සමිතිය මගින් වෙළඳ සැලක් සඳහා ගොඩනැගිල්ලක් ඉදි කිරීම පිණිස ඉල්ලා ඇති බවත් මහජනයාට මෙයින් දැනුම් දෙමි

2 මේ සඳහා දීමට ඉබ්බි තිබේ මේ ඉල්ලීම පරිදි ආණ්ඩුවේ කොන්දේසිවලට යටත්කොට ඉබ්බි කැබැල්ලක් දීමට ද ආණ්ඩුවේ අදහස තිබේ එ කොන්දේසිවලින් සමහරක් මෙසේ ය —

- (අ) කාලය අවුරුදු 99යි,
- (ඉ) බද්ද අවුරුද්දට රුපියල් දෙක බැගින් ගෙවිය යුතුයි මෙම බදු මුදල අවුරුදු 30කට වරක් සංශෝධනය කරනු ලැබේ එසේ සංශෝධනය කළ මුදල ප්‍රථමයෙන් තිබූ බදු මුදලට වඩා සියයට 50කට වැඩි නොවේ,
- (උ) බදුකාරයන් විසින් බද්ද ආරම්භ වන දිනයේ පටන් අවුරුද්දක් ඇතුළත දී මේ ඉබ්බි වෙළඳ සැලකට ගොඩනැගිල්ලක් මාතලේ ඒජන්ත තැනගේ සිත්ගන්නා පරිද්දෙන් ඉදිකරවිය යුතුයි;
- (එ) බදුකාරයන් විසින් මේ ඉබ්බි අන්කිසි කටයුත්තකට නොව වෙළඳ සැලකට ගොඩනැගිල්ලක් ඉදි කරවීම සඳහාම පාවිච්චි කළ යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ පටන් සුමන හයක් ඇතුළත දී ඉබ්බි කැබැල්ල නොදිය යුතු බවට සැලසෙන තේතු ලියා මා වෙත ඉදිරිපත් කළ හොත් මිස තැනහොත් මේ ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච්චි බබ්ලිච්චි ජේ මැන්දිස්,
ඉබ්බි කොමසාරිස් තැන වෙනුවට

1957 පෙබරවාරි 15 වැනි දින
කොළඹ

1948 රජයේ ඉබ්බි පණතේ 21 (2) වෙනි රෙගුලාසිය යටතේ කරන නිවේදනයයි

මුරුත්තන් කඩවිදියේ පදිංචි කිදුරුගොඩ විදුකරාලාගේ දෙව් රොමානිස් යන අය මන්තාරම් දිස්ත්‍රික්කයේ මුසලි ආදායම් පාලක කොමසාරිසයේ නලවන් කුලමිති පිහිටි ඒ 1,355 වෙනි මූලික පිඹුරයේ 12 වැනි කැබැල්ල ලෙස දක්වා ඇති අක්කර 0, රු.බි 0, පර්චස් 157ක් බිම් තරම ඇති ඉබ්බි කැබැල්ල පදිංචිවීමට හා ඉබ්බි දැනට ඇති කඩයෙහි වෙළඳාම කිරීම සඳහාත් බදු දෙන ලෙස ඉල්ලා ඇති බව මෙයින් නිවේදනය කරමි

2 මේ සඳහා මේ ඉබ්බි දිය හැක රජයේ අනෙකුත් කොන්දේසිවලට අමතර වශයෙන් පහත සඳහන් කොන්දේසිවලටද යටත් කොට මේ බද්ද දීමට අදහස් කරනු ලැබේ —

- (අ) කාලය අවුරුදු 99 යි
- (ආ) බද්ද අවුරුද්දට රුපියල් 24යි, සෑම අවුරුදු 30කට වරක්ම සංශෝධනය කරනු ලැබේ
- (ඉ) බදුකරු ඉබ්බි පදිංචි වීමට හා වෙළඳාම කිරීමට භාර අන්කිසි ප්‍රයෝජනයකට යොග්‍ය යුතුයි

3 මෙහි සඳහන් දිනයේ සිට සති හයක් ඇතුළත බද්ද නොදිය යුතු බවට සැලසෙන කරුණු මා වෙත ලියා ඉදිරිපත් නොකළහොත් ඉල්ලීම අනුව මේ බද්ද දෙනු ලැබේ

බබ්ලිච්චි බබ්ලිච්චි ජේ මැන්දිස්,
ඉබ්බි කොමසාරිස් තැන වෙනුවට

1957 පෙබරවාරි 15 වැනි දින,
කොළඹ

ආණ්ඩුවේ ඉඩම්වල ඇති වශාවේ ප්‍රයෝජනය ගැනීමේ බදු වෙන්දේසියේ විකිණීමයි

ඒ ලැන් නො 243—පේසිකන්ද

(1) වර්ෂ 1957 ක්වූ ජනවාරි 1 වැනි දින සිට 1957, දෙසැම්බර් 31 වැනි දින දක්වා ඇති කාලය තුළ පහත සඳහන් උපලෙඛනයට ඇතුළත් රජයේ ඉඩම් කට්ටිවල නිවෙත වශාවේ ප්‍රයෝජනය ගැනීමේ බද්ද එම උපලෙඛනයේ සඳහන් දින සහ ස්ථානවලදී වෙන්දේසිකර විකුණනු ලැබේ

(2) වෙන්දේසියේ ඉල්ලුම් කිරීමට අදහස් කරන අය විසින් තම ඉල්ලුම් පිළිගනු ලැබුවහොත් තමා විසින් ඉල්ලුම් කරන ලද බදු මුදල් සම්පූර්ණයෙන්ම ඒ අවස්ථාවේදී ගෙවීමට සූදානම්ව පැමිණිය යුතුයි

(3) තෝරාගනු ලැබූ බදුකරුවන් රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා සමග බදු කොන්දේසි පත්‍රවලට අත්සන් කළ යුතුවේ ඉන්පසු ඉඩම් ලබාගත් අයට එම ඉඩම්වල මුත්තිය නැවත දන්වනු ලබන දිනකදී පවරා දෙනු ලැබේ

(4) බදුගත් කාලසීමාව තුළදී ඉඩමේ පිහිටි ගස් කොලත් ආදිය කපා උදුරා හෝ වෙනත් අලාභ හානි සිදුකළ හොත් ඒ සඳහා වන්දි මුදල් ගැනුම් කරුවන්ට ගෙවීමට සිදුවේ

(5) වෙන්දේසියේ විකුණන ලද එම බදු ඉඩම් රජයේ උවමනා වන්ට අවශ්‍ය වී තිබී වැරදීමකින් හෝ නැතහොත් වෙනස්වීම් කරුණක් තිසා හෝ විකුණන ලද බව වැටහුණොත් දිසාපතිතුමා විසින් බදු ඔප්පුව අවලංගු කරනු ලැබේ එසේ කිරීමේදී ගැනුම්කරු ගෙවූ බදු මුදල් ආපසු ගෙවනු ලැබේ වෙනත් අලාභයක් හෝ ආධාර වශයෙන් හෝ යම්කිසි මුදලක් ගෙවනු නොලැබේ

(6) මේ පිළිබඳ වැඩි විස්තර ඉඩම පිහිටි ප්‍රාදේශීය ආදායම් පාලක නිලධාරී තුමාගෙන් ලබාගත හැක

නෙවිල් ජයවීර

රත්නපුර දිස්ත්‍රික්කයේ දිසාපතිතුමා වෙනුවට

1957 පෙබරවාරි 8 වැනි දින,
රත්නපුරය

උපලෙඛනය

පලාතෝ නො 224 ගම—පරගල

කුකුළු කෝරළය

වෙන දේසි කරන ස්ථානය, දිනය සහ වේලාව 1957 පෙබරවාරි 20 වැනි දින කලාවානෝ ප්‍රාදේශීය ආදායම් පාලක නිලධාරීතුමාගේ කායඝීලයේදී උදේ 10ට

කැබැල්ල 273 ඇල්

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 5 රු 1, ප 17, වගාව රබර්, තක්සේරුව රු 123 00

කැබැල්ල 209

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 1, ප 13, වගාව කොස්, තක්සේරුව රු 3 30

කැබැල්ල 57

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 12, වගාව පොල්, කොස් සහ පුවක්, තක්සේරුව රු 5 25

කැබැල්ල 192

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 3, ප 15, වගාව පොල්, කොස් සහ පුවක්, තක්සේරුව රු 9 72

කැබැල්ල 61

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 35, වගාව පොල් සහ කොස්, තක්සේරුව රු 10 20

ඒ ලැන් නො 241 ගම—පිඹුර

කැබැල්ල 109 ඒ, 133 ඩී, 133 ඊ, 131 ඇන් සහ 131 ඕ

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 4, රු 2 ප 38, වගාව රබර්, තක්සේරුව රු 64 50

කැබැල්ල 56 සහ 57

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 31, වගාව පොල්, තක්සේරුව රු 4 26

කැබැල්ල 109 ඩී, 109 ඩී සහ 153

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 3, ප 22, වගාව රබර්, තක්සේරුව රු 13 20

කැබැල්ල 36

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 5 රු 0, ප 0, වගාව රබර්, තක්සේරුව රු 33 00

කැබැල්ල 30 ඒ ඇම්

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1, රු 1, ප 7, වගාව රබර්, තක්සේරුව රු 9 00

කැබැල්ල 30 ඒ කේ (කො)

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 2, රු 0, ප 0, වගාව රබර්, තක්සේරුව රු 30 00

පලාතෝ නො 244—කලවාන

කැබැල්ල 189 සහ 190

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1, රු 0, ප 1, වගාව රබර්, තක්සේරුව රු 9 00

කැබැල්ල 151 ඩී

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 2, ප 13, වගාව රබර්, තක්සේරුව රු 6 00

ඒ ලැන් නො 248 ගම—තපස්සරකන්ද

කැබැල්ල 112 සහ 61 (කෝ)

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1 රු 0, ප 10, වගාව රබර්, තක්සේරුව රු 15 00

ඒ ලැන් නො 41 ගම—ගවරගිරිය

වෙන්දේසි කරන ස්ථානය, දිනය සහ වේලාව 1957 පෙබරවාරි 22 වැනි දින අයගම සංචාරක බංගලාවේදී උදේ 11ට

කැබැල්ල 478 ජී, 478 අයි, 478 ඇල්

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 3 රු 0, ප 04, වගාව රබර්, තක්සේරුව රු 25 00

කැබැල්ල 682 වයි

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 4, රු 2, ප 28, වගාව, රබර්, තක්සේරුව රු 51 00

කැබැල්ල 126ඒ

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 2, රු 1 ප 2, වගාව රබර්, තක්සේරුව රු 30 00

කැබැල්ල 200ඒ

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 1, ප 6, වගාව රබර්, තක්සේරුව රු 7 50

කැබැල්ල 575එච්

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1 රු 3, ප 1, වගාව රබර්, තක්සේරුව රු 12 00

කැබැල්ල 682ඩී

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 5, රු 0, ප 30, වගාව රබර්, තක්සේරුව රු 35 00

ඒ ලැන් නො 42 ගම—අයගම

කැබැල්ල 692

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 26, රු 2, ප 39, වගාව කොස් සහ පුවක් තක්සේරුව රු 161 00

කැබැල්ල 866ජේ

සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1, රු 2, ප 25, වගාව රබර්, තක්සේරුව රු 30 00

කැබැල්ල 866 කිව්, 866 ඕ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 12, රු 0, ප 32, වගාව රබර්,
තක්සේරුව රු 294 00

කැබැල්ල 723ඊ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 20, වගාව රබර්,
තක්සේරුව රු 9 00

කැබැල්ල 832 කේ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 3, රු 0 ප 14, වගාව රබර්,
තක්සේරුව රු 180 00

කැබැල්ල 698
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 18, රු 1, ප 24, වගාව කොස් සහ
පුවක්, තක්සේරුව රු 113 00

කැබැලි 681ඔ, 683ඒ, 681ඔ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 5, රු 0, ප 2 වගාව රබර්,
තක්සේරුව රු 49 00

කැබැල්ල 924 ඒ, 926 ඒ, 924 බී, 926 බී
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 4 රු 1, ප 36, වගාව රබර්,
තක්සේරුව රු 102 00

ප්ලාන් නො 239 ගම—උඩුගල

කැබැල්ල 51 සහ 89 ඒ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1, රු 2, ප 39, වගාව රබර්, පොල්
සහ කොස්, තක්සේරුව රු 108 00

ප්ලාන් නො 240 ගම—ගෙන්දගල

කැබැල්ල 4ඒ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 3 රු 3, ප 31, වගාව රබර්
තක්සේරුව රු 36 00

කැබැල්ල 4
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 14 රු 2 ප 38, වගාව රබර්,
තක්සේරුව රු 354 00

කැබැල්ල 4බී
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 7, රු 0, ප 8, වගාව රබර්,
තක්සේරුව රු 216 00

කුරුවිටි කෝරළේ

ප්ලාන් නො 337 ගම—ඇඹුල්දෙනිය

වෙන්දේසි කරන ස්ථානය දිනය සහ වේලාව 1957 පෙබරවාරි
20 වැනි දින කුරුවිටි ප්‍රාදේශීය ආදායම් පාලක නිලධාරී තුමාගේ
කායාලයේ දී උදේ 10ට

කැබැලි 232, 235, 235ඊ, 236, 264, 265, 267, 268, 272, 276, 278,
280, 293, 296, 304, 305 සහ 306
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 33, රු 3 ප 2, වගාව තේ,
තක්සේරුව රු 900 00

ප්ලාන් නො 357 ගම—කීරගල

කැබැල්ල 11 කොටසක්
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1, රු 0, ප 0, වගාව රබර්,
තක්සේරුව රු 60 00

ප්ලාන් නො 350 ගම—පාගොඩ

කැබැලි 9කිව්, 9බී, 9වයි
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 2, රු 0, ප 2, වගාව රබර්,
තක්සේරුව රු 67 50

ප්ලාන් නො 351 ගම—මැදගම

කැබැලි 40ඒ, 56
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 2, රු 2, ප 21, වගාව රබර්,
තක්සේරුව රු 21 00

ප්ලාන් නො 158 ගම—එපිටවල

කැබැලි 225 සහ 225ඊ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 1 රු 1, ප 29, වගාව රබර්
තක්සේරුව රු 66 00

ප්ලාන් නො 182 ගම—කිරිඇල්ල

කැබැල්ල 115 කේ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 24, වගාව රබර්,
තක්සේරුව රු 6 00

කැබැල්ල 41
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0, රු 0, ප 20, වගාව රබර්,
තක්සේරුව රු 4 50

කැබැල්ල 107ඔ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 0 රු 2, ප 8, වගාව රබර්,
තක්සේරුව රු 18 00

ප්ලාන් නො 252 ගම—එල්ලාවල ඉහළගම

කැබැල්ල 350ඔ
සාමාන්‍ය බිම් ප්‍රමාණය අ 4, රු 1, ප 12, වගාව රබර්,
තක්සේරුව රු 0 75

විශේෂ නිවේදනයයි

1957 පෙබරවාරි 27 වැනි බදාදා ආණ්ඩුවේ නිවාඩු දිනයක් වන හෙයින්, 1957 මාර්තු 1 වැනි දින
දරණ ආණ්ඩුවේ ගැසට් පත්‍රයේ පළ කිරීම සඳහා එවන සියළුම දැන්වීම් සහ ප්‍රකාශන, 1957 පෙබරවාරි
25 වැනි සඳුදා පස්වරු 4 ට ප්‍රථම, ආණ්ඩුවේ මුද්‍රණාලයට ලැබෙන්නට සැලැස්විය යුතු බව මහජනයා වෙත
මෙයින් නිවේදනය කරමි

1957 පෙබරවාරි 7 වැනි දින,
ආණ්ඩුවේ මුද්‍රණාලය,
කොළඹ 8

බර්නාඩ් ද සිල්වා,
ආණ්ඩුවේ මුද්‍රණාලයාධිපති

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பாகம் III—காணிகள்

காணி விற்பனை

நி L/LA 172

குருநாகல் 302—1957 ம ஆண்டு மாச மாதம் 28 ந திகதி வியாழக்கிழமையன்று பகல் 10 மணிக்கு குருநாகல் மாகாண அதிபர் கீழ்க் கூறப்படும் முடிக்கூடிய காணித்துணடுகளை அரசாங்கத்தின் காணி விற்பனைச் சட்டங்களுக்கமைவாக எலத்தினுலோ, அல்லது வேறெவவிதத்தாலோ விற்பனைசெய்வார் —

குருநாகல் மாவட்டத்தினுள்ள கடுமெப்பால் ஹற்பத்தலில் இருக்கும் ஓர் காணித்துணடு —

இறுதித் திட்ட இல F V P 2 093 கிராமப் பெயர் பச்சலவெல் உரிமைக்காரரின் பெயர் —

துணடு இலக்கம்	காணியின் பெயர்	விண்ணப்பக்காரரின் பெயர்	விபரம்	விலை	ஓர் ஏக்கரின் விலை
23	கடுமெப்பால்த	டபினயு டி ஜேமலை, உத்தரவுபெற்ற அளவு காரர், கறாரன்	தென்னந் தோட்டம்	1 1 05	510 0

காணிக் கொமிஷனர் காரியாலயம், கொழும்பு, 1957 ம ஆண்டு பெப்ரவரி 6 ந் உ

ர கே ஆர் அசரப்பா, காணி அதிகாரிக்காக

காணி எடுத்துக்கொள்வதைப்பற்றிய அறிவித்தல்கள்

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி எடுத்தற் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி எடுத்தற் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

காணியின் விபரம்

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலல் பெசிவெல் டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

(1) கண்டி மாவட்டம், கண்டி-பாதத் தவாட்ட டிவிஷன், போவல் வசம், கத்தியானகந்த கிராமத்தினுள்ள, அந்தன் தோட்டத்தில் ஏறக் குறைய 02 8 பச்சல் (1136' x 8') விசாலமுள்ள காணி துண்டு இதன் எல்லைகள் —

வடக்கு, கிழக்கு, தெற்கு அதே காணியின் மீதி பாகங்கள், மேற்கு எலகொல்ல தோட்டத்தின் ஒரு பாகம்

(2) கண்டி மாவட்டம் கண்டி பாதத் தவாட்ட டிவிஷன், போவல் வசம், கத்தியானகந்த கிராமத்தினுள்ள எலகொல்ல தோட்டத்தில் ஏறக்குறைய 02 9 பச்சல் (1176' x 8') விசாலமுள்ள காணி துண்டு இதன் எல்லைகள் —

வடக்கு, தெற்கு அதே காணியின் மீதி பாகம் கிழக்கு அந்தன் தோட்டத்தின் ஒரு பாகம் மேற்கு ஆரம்பப்பட இலக்க ஏ 1981 ல காணப்படும் அளக்கப்பட்ட காணி

கொழும்பு,

1956 ம ஆண்டு டிசம்பர் 13 ந் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LD 4832 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/55 L 483 (V3)

காணியின் விபரம்

கண்டி மாவட்டம், பாதத் தவாட்ட, கொலலிண கிராமத்தினுள்ள கொலலிண தோட்டத்தில் ஏறக்குறைய 48 ஏக்கர் விசாலமுள்ள பாகம் இதன் எல்லைகள் —

வடக்கு கிராமவாசிகள் உரிமை கூறும் காணிகள், தெலவத்தூரவன் வாலமலே காணிகளும் கணல்பாவ ரோடும் கிழக்கு சியாதது முடலியாமி உரிமை கூறும் காணியும், போகஹகெதரவத்த போகஹ கெதரமுபுர, காணியும், கிராமவாசிகள் உரிமை கூறும் காணியும் அதே தோட்டத்தின் மீதி பாதமும் (பகுதி நீ 10), தெற்கு ஜி. ஆர் குடியியலர் உரிமை கூறும் காணியும், பி டபனியு டி ரோடும் வடுபொக்குளமுபுர காணியும் கிராமவாசிகள் உரிமை கூறும் அருகில் உள்ள காணியும், மேற்கு யீனநாவன்கா என்னும் காணியும் கிராமவாசிகள் உரிமை கூறும் மற்ற காணியும், கண்டிக்குப்போடும் பி டபினயு டி ரோடும்

சீ பி த சிலவா, காணி, காணி அபிவிருத்தி மந்திரி

1950 ம ஆண்டின் 9 ம இலக்கக்காணி கொள்ளும் சட்டம் 5 ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான பிரகடனம்

கொழும்பு,

1957 ம ஆண்டு ஜனவரி 19 ந் உ

கீழ்க்காணும் காணி ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதாயிருக்கின்ற தென்றும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் ஏற்பாடுகளின் பிரகாரம் அது எடுத்துக்கொள்ளப்படும் என்றும் அச்சட்டத்தின் 5 ம பிரிவின (1) ம உட்பிரிவின பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் காணி, காணி அபிவிருத்தி மந்திரி சாலல் பெசிவெல் டி சிலவா ஆகிய நான இத்தால பிரகடனம் செய்கின்றேன்

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J 56 B 462

காணியின் விபரம்

நுவரெலியா டிஸ்திரிக் கொறமலைப்பிரிவு அதிகாரியின் பிரிவில், தலவாக்கொல்ல-லிந்துல நகரசபையின் 2 ம வட்டார எல்லைக்குள்ளிருக்கும் ஹோலிநூட எஸ்ரெற்றில் ரதனிலலகெலை என்றழைக்கப்படும் பகுதியில் 09 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட ஒரு பகுதி

எல்லைகள் வருமாறு —

வடக்கு இதே நிலத்தின் ஒரு பகுதியும் நனுலயர்-தலவாக்கொல்ல பி டபினயு டி ரோடும், கிழக்கு, தெற்கு, மேற்கு, இதே நிலத்தின் பகுதிகள்

கொழும்பு,

1956 ம ஆண்டு டிசம்பர் 30 ந் உ

மாகாண அல்லது டிஸ்திரிக் எண்ணுவின் இலக்கம் LD 4933 காணி, காணி அபிவிருத்தி மந்திரி காரியாலயத்தின் இலக்கம் J/56 L/132

குறி இல MA/AC 4373/55

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின்படியுமான அறிவித்தல்

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்வனவு (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்வனவுச் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின கீழ் ஒர் பகிரங்க தேவைக்கு வேண்டியதான பின்சொல்லப்படும் காணிகளை அரசாட்சியார் ஆட்சி ஒப்புக்கொள்ள எண்ணியிருக்கிறார்களென்று இத் தால் நான் அறிவித்தல் கொடுக்கின்றேன் —

ஆட்சி ஒப்புக்கொள்ளப்படும் காணிகளின் விவரங்கள் —

பிரதமப்படத்து இல A 4,067 வெள்ளவத்தை தெற்கு தொகுதி இலக்கம் 30, வெள்ளவத்தை தெற்கு, கொழும்பு நகர எல்லைக் குட்பட்டது, கொழும்பு டிஸ்திரிக், மேல் மாகாணம்

துண்டு 1

காணியின் பெயர் மதங்காவத்தை 57 வது ஒழுங்கை, 1 ம் வரிப்பண இலக்கக் காணியின் பகுதி விபரம் 5 வாழை மரங்களும் பூமரங்களும் முள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் எஸ் செந்திலிங்கமும் நவநீதநாயகி, 1, 57 வது ஒழுங்கை, வெள்ளவத்தை விசாலம் ஏ 0, றா 0, ப 2 50

துண்டு 2

காணியின் பெயர் மதங்காவத்தை, ஹமடன் ஒழுங்கை, 60 ம் வரிப்பண இலக்கக் காணியின் பகுதி விபரம் 10 வருஷ சரப்பலாமரம், 1 ம் வாழை மரங்கள் 4 ம் 5 வருஷ மாமரம் 1 முள்ள தோட்டம் உரித்தாளியின் பெயர் இ டபிளவு ஒய்சா பொன்னடோ 60 ஹமடன் ஒழுங்கை, வெள்ளவத்தை விசாலம் ஏ 0, றா 0, ப 1 22 மொத்தம் ஏ 0, றா 0, ப 3 72

மேற்சொல்லப்பட்ட காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் பெற்ற காரியக்காராமூலமாக கொழும்பு நகர சபை கந்தோரில் 1957 ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ந்திகதி பிற்பகல் 2 30 மணிக்கு வெளிப்படும் அக்காணிகளிலுள்ள தங்கள் உரிமைகளின் தன்மையையும் சொல்லப்பட்ட காணிகளை ஆட்சி ஒப்புக்கொள்வதால் பெறவிருக்கும் நஷ்டப்பணத்திற்கு தங்கள் உரிமை விவரங்களையும், நஷ்டப் பணத்தின் தொகையையும் அத்தொகையின் கணக்கு விவரங்களையும் எழுத்தில் (இணைப்பிரதியில்) 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 29 ந்திகதிக்கு அல்லது அதற்கு முன் அறிவிக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகின்றன

டபிளவு போகல்லாவ,
கொழும்பு நகர கமிஷனரும், ஆட்சி ஒப்புக்
கொள்ளும் உத்தியோகஸ்தரும்

நகர கமிஷனா கந்தோர்,

நகர மண்டபம்

கொழும்பு, 1957 ம் ஆண்டு பெப்ரவரி 6 ந் உ

குறிப்பிலக்கம் B/Q 147

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி எடுத்தற (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

ஆரம்பப்பட இலக்கம் A 4086 இடம் கொழும்பு நகரசபை எல்லைக்குள் இருக்கும் உணுப்பிட்டிய

துண்டு 1

காணியின் பெயர் உணுப்பிட்டிய குடுசைரட ரோட்டிலிருக்கும் வரி மதிப்பு இலக்கம் 135, விபரம் ஒரு போட்டு கல்லால் கட்டப்படக் கட்டிடமும், ஒரு போட்டு கல்லால் கட்டப்படக் கராசு, தேராதமும் மரத்தினாலும் கட்டப்படக் கராசு, சீமெந்து போட்ட நிலம், தாறு பூசப்பட்ட ரோட்டு கல்லால் கட்டப்பட்ட படிக்கல், பரிசீலனைக்குரிய 4 குழிகள் மரக்கத்தும் 2 கற்சவாக்களும், 1 கற்சவர், 1 கத்தினாள் 1 கற்சவர், தேராதத்தினாலும், கல்லாலும் கட்டப்படக் கூரையின் பகுதி, கற்கோபும் 1 போ கோலாவும் கொண்ட தோட்டம் உரித்தாளியின் பெயர் டக்டர் டி. இ. விஜயவார்க்கு, இலக்கம் 135, டாட் ரோட்டு கொழும்பு, விசாலம் ஏ 0, றா 1 ப 18 43

துண்டு 2

காணியின் பெயர் கற்சவர், விபரம் கற்சவர், உரித்தாளியின் பெயர் டக்டர் டி. இ. விஜயவார்க்கு, இலக்கம் 133, டாட் ரோட்டு, கொழும்பு எம் ஏ தாசில், இலக்கம் 137, டாட் ரோட்டு, கொழும்பு, இவரால் எதிர்க்கப்பட்டிருக்கிறது, விசாலம் ஏ 0, றா 0, ப 0 92

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 11 ந்தேதி மாலை 2 30 மணிக்கு கொழும்பு கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டப்பட்டு தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 1 ந்தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக் கொள்ளப்படுகின்றன

டி ஏ குணரடன்,
கொழும்பு உதவி அரசாட்சி ஏசண்டு

கொழும்பு கச்சேரி,

1957 ம் ஆண்டு பெப்ரவரி 6 ந் உ

இல LH/A 271

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தால் திருத்தப்பட்ட பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன் விடலடண் எஸ்டேட் கிராம விலத்திப் பிறகாகக் கொள்ளப்படுகிறது

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

துண்டு 1

காணியின் பெயர் விடலடண் எஸ்டேட் அல்லது குருந்துவத்தை அல்லது மஹாவத்தை, விபரம் 27 வயதான ரப்பர், தென்னந் தோட்டம், 5-25 வயதான 57 தென்னந் மரங்கள், 1 கழுக்கு மரம் 1 வயதான 1 நமிரான மரம், 1-5 வயதான எட்டு மாமரங்கள், 2 வயதான மூன்று எலுமிச்சை மரங்கள், 2 வயதான 2 தோடை மரங்கள், 1 ஒடுவேயப்பட்ட கட்டிடம், ஒரு ஒலை வேயப்பட்ட கல்லாற கட்டிடம் கொட்டில் 1 ஒலை வேயப்பட்ட கொட்டில், நெல்வயல் ரோட்டின் ஒரு பாகம், 1 வயதான 1 ஜம்பு மரம் ஆகியவற்றைக்கொண்டுள்ள உரித்தாளியின் பெயர் ஸ்ரீமதி லிலலி நந்தாவதி விஜயரத்ன, “விஜயகிரி வளவு”, பாணநதுறை, விசாலம் ஏ 18, றா 2, ப 14

மேற்படி காணி மேல் மாகாணம், கருத்துறை மாவட்டம், பாணநதுறை தோட்டமுனியில் குடா வலைகளைவ கிராமத்திலுள்ளது

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியக்காராமூலமாக 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 25 ம் தேதி காலை 9 மணிக்கு கருத்துறைக் கச்சேரியில் என்முன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடந்தைகளின் தன்மையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்டாபுறறிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்டப்பட்டு தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 13 ந்தேதிக்கு முன்னாள் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றன

ரி சிவஞானம்,
கருத்துறை டிஸ்திரிக் உதவி
அரசாட்சி ஏசண்டு

கருத்துறை கச்சேரி,

1957 ம் ஆண்டு பெப்ரவரி 6 ந் உ

இல LH/B 147

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் நான் இத்தால் அறிவிக்கின்றேன் மில்லேனிய எஸ்டேட் ரோட்டிற்காகக் கொள்ளப்படுகிறது

எடுதுகுகொள்ளவருகுகும் கானியின விபரம் —

ஆரம்பபடம் இல் A 3,471 கிராமங்கள்—களுத்துறை மாவட்டத் திலுள்ள அறகுகொடை மில்லெனிய, றட்டகொடை

துண்டு 1

கானியின பெயர் மில்லெனிய எஸ்டேட் விவரம் றப்பா 15-25 வயதான 18 றப்பா மரங்கள், 2 வயதான 6 ரப்பா மரங்கள், ஆழ மறற கற கிணறு ஒன்று ஆகியவறுறைக் கொண்டுள்ளது உரித்தாளியின பெயர் றீமதி ஆர் எச் எஸ் மெனடிஸ், கிரினி, றோட்டன் பிளேஸ், கொழும்பு (எஜனடுகள் மெஸ்ஸ் லீ றெஸ்ஜஸ் அன் கொம்பெனி, மில்லெட், றெஸ்ஜஸ் கட்டிடம், கொள்ளுப்பிட்டியா விசாலம் ஏ 0, றூ 0, ப 32 0

துண்டு 2

கானியின பெயர் மில்லெனிய எஸ்டேட், விவரம் ரப்பர் 15-25 வயதான 8 ரப்பா மரங்குகைக் கொண்டுள்ளது உரித்தாளியின பெயர் துண்டு 1 ல் கட்டியபடி, விசாலம் ஏ 0, றூ 0, ப 17 2

துண்டு 4

கானியின பெயர் பத்தனகொட எஸ்டேட் அல்லது றுகுறேனை விபரம் ரப்பா 20 வயதான 7 ரப்பர் மரங்களையும் றேட்டின ஒரு பாக்தையும் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர், றீமதி டி எல் டயல், 'கிரிமெதுர்', பாணந்துறை, விசாலம் ஏ 0, றூ 0, ப 06 1

துண்டு 5

கானியின பெயர், மில்லெனிய எஸ்டேட், விபரம் ரப்பர் 20 வயதான 7 ரப்பா மரங்கள், 5 வயதான ஒரு முருங்கை மரம், றேட்டின ஒரு பாகம் ஆகியவறுறைக் கொண்டுள்ளது உரித்தாளியின பெயர் றீமதி ஆர் எச் எஸ் மெனடிஸ், 'கிரினி', றோட்டன் பிளேஸ், கொழும்பு (எஜனடுகள் மெஸ்ஸ் லீ றெஸ்ஜஸ் அன் கொம்பெனி லிமிட்டெட், றெஸ்ஜஸ் கட்டிடம், கொள்ளுப்பிட்டியா), விசாலம் ஏ 0, றூ 0, ப 14 4

துண்டு 6

கானியின பெயர் பத்தனகொட எஸ்டேட் அல்லது றுகுறேனை விபரம் ரப்பர் 20 வயதான ஒரு ரப்பா மரத்தைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் றீமதி டி எல் டயல், 'கிரிமெதுர்', பாணந்துறை விசாலம் ஏ 0, றூ 0, ப 01 2

மேறகுறித்த கானிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம் றூல் மாதம் 25 ந தேதி காலே 10 மணிக்கு களுத்துறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அககானியில் அவர்களுகுகுள்ள உடநதைகளின தனமையையும் குறித்த கானியை எடுத்தற கான நஷ்ட ஈடுறறிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும் அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் றூல் மாதம் 16 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேடுக்கொள்ள படுகின்றனா

ரீ சிவஞானம், டில்திறிக் உதவி அரசாட்சி ஏசண்டு

களுத்துறைக் கச்சேரி, 1957 ம் றூல் பெப்ருவரி டீ 8 ந ல்

இல் LH/B 15

1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் கானி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினபடியும் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் கானி கொள்ளும் (கிருத்தம்) சட்டத்தாறு திருத்தப்பட்ட அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள் எனபதை 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் கானி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உப்பிரிவின பிரகாரம் 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் கானி (கிருத்தம்) சட்டப் படி நான இத்தால் அறிவிக்கின்றேன் தலபிட்டிய பாலத்திறகாக கொள்ளப்படுகிறது

எடுதுகுகொள்ள வருகுகும் கானியின விபரம் —

ஆரம்பபட இல் A 4058, கிராமம் களுத்துறை மாவட்டத்திலுள்ள தல் தலபிட்டிய வடக்கு (ஒரு பாகம்)

துண்டு 1

கானியின பெயர் காகத்தக்காவத்தை விபரம் தென்னந் தோட்டம் 15 வயதான 4 கமுக்கு மரங்கள், ஒரு மதில் ஆகிய வறுறைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் எச் ரெஜோ நோஸ், தல் பிட்டியா வடக்கு, வாத்துவை, விசாலம் ஏ 0, றூ 0, ப 00 3

துண்டு 2

கானியின பெயர் காகத்தக்காவத்த, விபரம் தென்னந் தோட்டம், 5 வயதான ஒரு வேம்பு மரம், 5 வயதான ஒரு கமுக்குமரம் ஆகியவறுறைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் யூ எமில் லிஸ்வா, தல்பிட்டியா வடக்கு, வாத்துவை, விசாலம் ஏ 0, றூ 0, ப 01 5

துண்டு 3

கானியின பெயர் காகத்தக்காவத்தை விபரம் தென்னந் தோட்டம் 5 வயதான ஒரு கமுக்கு மரத்தைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் பீ ஏ டி சில்வா, பின்வத்தை, வாத்துவை, விசாலம் ஏ 0, றூ 0, ப 01 8

துண்டு 4

கானியின பெயர் காகத்தக்காவத்தை, விபரம் தென்னந் தோட்டம், 5-15 வயதான 10 கமுக்கு மரங்கள், 5 வயதான ஒரு வெரலுமரம், 5 வயதான ஒரு பேரமரம் ஆகியவறுறைக் கொண்டுள்ளது உரித்தாளியின பெயர் எஸ் ரெஸ்ஸினி சில்வா, கல்பிட்டிய வடக்கு, வாத்துவை, விசாலம் ஏ 0, றூ 0, ப 03 9

துண்டு 5

கானியின பெயர் காகத்தக்காவத்தை, விபரம் தென்னந் தோட்டம் 15-40 வயதான 8 தென்னமரங்கள், 5 வயதான ஒரு கமுக்கு மரம், 6 மாதமான ஒரு பப்பா மரம் ஆகிய வறுறைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் வாத்துவை தல்பிட்டியா வடக்கைச் சேர்ந்த எம் எல் ஹரஸ் பெரேரா எம் எல் பி பொடுசிக்கோ அப்புஹாமி, எம் எல் நோஸ்ஹாமி, எச் எடின பெரேரா, எம் நெப்போசிக்கோ ஆகியோர், விசாலம் ஏ 0, றூ 0, ப 04 3

துண்டு 6

கானியின பெயர் காகத்தக்காவத்த, விபரம் தென்னந் தோட்டம், 15 வயதான 2 தென்னமரங்கள், 7 வயதான ஒரு மாமரம், 7 வயதான ஒரு கஜுமரம், 5 வயதான ஒரு கமுக்கு மரம், 5 வயதான ஒரு முருங்கை மரம், 1 வயதான ஒரு வாழைப்பாத்தி ஆகியவறுறைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் வாத்துவை, தல்பிட்டியா வடக்கைச் சேர்ந்த ஏ ஆர்னலிஸ் பெரேரா, சந்தொல் பெரேரா, ஏரன் பெரேரா ஆகியோர், விசாலம் ஏ 0, றூ 0, ப 03 5

துண்டு 7

கானியின பெயர் றோட்டயாவத்தை விபரம் தென்னந் தோட்டம், 8-50 வயதான 3 தென்னமரங்கள், 10 வயதான ஒரு ஆசினிப் பல்லா மரம், 5 வயதான 2 பால் மரங்கள் ஆகிய வறுறைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் வாத்துவை தல்பிட்டியா வடக்கைச் சேர்ந்தவை எல் ஏபிரஹாம் சில்வா, றீமதி டி ஜேமிஸ் சில்வா ஆகியோர், விசாலம் ஏ 0, றூ 0, ப 04 3

துண்டு 8

கானியின பெயர் றோட்டயாவத்தை விபரம் தென்னந் தோட்டம், 15 வயதான 3 தென்னமரங்கள், 5 வயதான ஒரு கமுக்கு மரம், 5 வயதான இரண்டு முருங்கை மரங்கள் ஆகியவறுறைக் கொண்டுள்ளது உரித்தாளியின பெயர் டி என டி சில்வா, தல்பிட்டியா வடக்கு, வாத்துவை ஏ 0, றூ 0, ப 02 0

துண்டு 9

கானியின பெயர் றோட்டாவத்தை, விபரம் தென்னந் தோட்டம் 5 வயதான 3 முருங்கை மரங்குகைக் கொண்டுள்ளது, உரித்தாளியின பெயர் எல் எஸ் வீரவாதன், தல்பிட்டியாவடக்கு, வாத்துவை விசாலம் ஏ 0, றூ 0, ப 0 4

மேறகுறித்த கானிகு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம் றூல் மாதம் 25 ந தேதி காலே 11 மணிக்கு களுத்துறை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்துமபடியும் அககானியில் அவர்களுகுகுள்ள உடநதைகளின தனமையையும் குறித்த கானியை எடுத்தறகான நஷ்ட ஈடுறறிய அவர்களின கோரிக்கைகளின விபரங்களையும், நஷ்ட ஈடுத் தொகையையும், அததொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் றூல் மாதம் 16 ந தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்குமபடியும் இத்தால் கேடுக்கொள்ளப்படுகின்றனா

டி சிவஞானம், களுத்துறை டில்திறிக் உதவி அரசாட்சி ஏசண்டு

களுத்துறைக் கச்சேரி, 1957 ம் றூல் பெப்ருவரி டீ 8 ந ல்

குறிப்பு இல் LH/B 124

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் கானி கொள்ளும் (கிருத்தம்) சட்டத்தினபடியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் கானி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவினபடியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் கானியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள் எனபதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கக் கானி கொள்ளும் (கிருத்தம்) சட்டத்தின படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கக் கானி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின (1) ம் உப்பிரிவின பிரகாரம் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுதுகுகொள்ள வருகுகும் கானியின அல்லது ஆட்சி உரிமையின விபரம் KL/கிற்தெல்பிட்டியா அரசினர் ஆண் பாடசாலைக்காகக் கொள்ளப்படுகிறது

எடுததுகுகொளளவிரூகுகும் காணியின விபரம் —

ஆரமபபபடம் இல A 3,141 கிராமம்—கருததுறை மாவட்டத்தி ஁ளள கிந்தெலபிடடிய

துணடு 1

காணியின பெயா ஜாசிங்கேவததை , விபரம் 30 வயதான ரபபா , உரிததாளியின பெயா பாணநதுறையசசோநத காலஞ்சென்ற ஸீ 8 குணரதன அவாகளின பின஁ருததாளாகளினுல உரிமை கோரப படுகிறது தீரவாகஸ்தா திருவாளாகள லககா எஸ்டேட எஜெனசி விமிடெட, கொமுமுபு விசாலம் ஏ 1, ஁ர 3, ப 35 9

மேறகுறிதத காணிககு உரிததுபபேசுகினற சகலரும் தாமாக அல்லது முறைபபடி எழுததில் அதிகாரம் அளிககபபடட காரியகாராமுலமாக 1957 ம ஁ரூ மாச மாதம் 27 ந தேதி காலீ 10 மணிககு கருததுறை கசசேரியில் எனமுனபாக வெளிபபடுததுமபடியும் அககாணியில் அவா கருகுகுளள உடநதைகளின தனமையையும் குறிதத காணியை எடுததற கான நஷட ஈடுபறறிய அவாகளின கோரிககைகளின விபரங்கனையும் நஷட ஈடுத தொகையையும் அததொகை கணிககபபடட விபரங்கனையும் 1957 ம ஁ரூ மாச மாதம் 16 ந தேதிக்கு முனனா எழுததில் முபபிரதிகளாக எனககு அறிவிககுமபடியும் இததால் கேடடுகுகொளளப படுகினறனா

ரீ சிவஞானம், டிலுதிறிக உதவி அரசாடசி எசனடு

கருததுறைக கசசேரி,

1957 ம ஁ரூ பெபருவாரீ 8 ந ஁

LA/A 49

1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக எடுததற ஈடடம் 31 (B) ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக எடுததற (திருததம்) ஈடடத்தினபடியும்மான அறிவிததல

பினவரும் அடவணியில் காடபபடிருகுகும் காணிககு உரிதது உடைந தையுளளவாகள பெறறுகுகொளவதறகாக பினவரும் அடவணியில் காடபபடட நஷட ஈடு பங்கு ரூபா 720 பணததை A4 நொயா கொணட பலபிடியா டிலுறிக நீதி மனறததில் கடபபடிருகுகிதெனறும் 1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக எடுததற ஈடடம் 31 (B) ம பிரிவின படியும் 1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக எடுததற (திருததம்) ஈடடத்தின படியும் காலி டிலுறிக உதவி அரசாங்க அதிபா நிலைங்க பருககிறம் விஜயறடன, ஆகிய நான இததால் அறிவிததல கொடுக கினறேன

(என பி விஜயறடன), உதவி அரசாங்க அதிபா,

காலிக கசசேரி,

1957 ம ஆண்டு பெபருவாரீ 7 ந ஁

அடவணை

துணடு 1 படம் A 1440

காணியின பெயா றடக஁லவடடமெடகெபலல் விபரம் காலி- டிலுறிககில வெலல் பொடபததுவ , உரிததாளியின பெயா காலஞ சென்ற-஁றெகடா விஜயறயுககா அபேசுகற டெலவடட , விசாலம் ஏ 0, ஁ர 0, ப 16 4

LA/B 69

1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக எடுததற (திருததம்) ஈடடத்தின படியும் 1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக கொளளும் ஈடடம் 7 ம பிரிவின படியும்மான அறிவிததல

ஒரு பகிரங்க தேவைககு வேண்டியதான கீழ்ககாணும் காணியை எடுததுக கொளள அரசாடசியார் எனணியிருகுகிறாகள எனபதை 1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக எடுததற (திருததம்) ஈடடத்தின படியும் 1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக கொளளும் ஈடடத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரம் நானஇததால் அறி விககினறேன

எடுததுகுகொளளவிரூகுகும் காணியின விபரம் —கிராமத்தை விசாலப படுததுமபடி

1956 ம ஆண்டு நொவம்பா மாதம் 23 ம திகதி 11,007 ம இலகக அரசாங்க " கசற" நில பிரசுரிககபபடட 1956 ம ஆண்டு நொவம்பா மாதம் 7 ந திகதிய J 55 L 430 (VBI) இலகக பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவாகள தீரமானிததபடி—

வாங்கும் காணியின விபரம் D R O வினபகுதி கங்கபொடபதது , கிராமத்தலைவா பகுதி ஁றெறகம்பிடிய , கிராமம் ஁றெறகம்பிடிய படம் A 1630

துணடு 1

காணியின பெயா பெரவகொடகநதவதத அல்லது பெரவகொட கந்த எஸ்டேட , விபரம் 7 பலாரம், 1 பலாகனடு, 10 கசசமரம், 1 மாமரம், 1 பெலிமரம், 14 வாழை மரங்க, 1 வெததிலை கொடி, 2 தேசிகாமரம் 5 கோபி மரம், மனியோக, கலலுகள அங்கும், இங்கும், 2 அடிப்பர்தையும், வெளனை சனனும்பு பூசபபடட ஁டடால் மேயநத மண்ணுல தாப்பப கட்டின நிலநத வீடுகொண்ட தெனனந தோடடம் , விசாலம் ஏ 31, ஁ர 0, ப 07

மேறகுறிதத காணிககு உரிததுபபேசுகினற சகலரும் தாமாக அல்லது முறைபபடி எழுததில் அதிகாரம் அளிககபபடட காரியகாராமுலமாக 1957 ம ஁ரூ மாச மாதம் 27 ந தேதி 9 30 மணிககு காலி கசசேரியில் எனமுனபாக வெளிபபடுததுமபடியும் இககாணியில் அவாகருகுகுளள உடநதைகளின தனமையையும் குறிதத காணியை எடுததறகான நஷட ஈடுபறறிய அவர்களின கோரிககைகளின விபரங்கனையும் நஷட ஈடுத தொகையையும், அததொகை கணிககபபடட விபரங்கனையும் 1957 ம ஁ரூ மாச மாதம் 19 ஁ தேதிக்கு முனனா மேலே சொல்லபபடட பிரகாரம் தாமாக அல்லது முறைபபடி எழுததில் அதிகாரம் அளிககபபடட காரிய காரா மூலமாய எழுததில் முபபிரதிகளாக எனககு அறிவிககுமபடியும் இததால் கேடடுக கொளளபபடுகினறனா இ஁ சமபநதமாக உறுதிக ஁ளா எழுததுகுகளோ உமமிடம் இருகுகுமின விசாரணையனறு எனமுன கொணடுவநது காடடவேணடும ஁றெறகம்பிடிய வீ எச கநதேரில படததை பாாககமுடியும்

ஜே என பிறனடு, காலி டிலுதிறிக உதவி அரசாடசி எசனடு

காலி கசசேரி, 1957 ம ஁ரூ பெபருவாரீ 8 ந ஁

குறி இல J 55/LA/225/LD 7530

1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக கொளளும் (திருததம்) ஈடடத்தினபடியும் 1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக கொளளும் ஈடடம் 7 ம பிரிவினபடியும்மான அறிவிததல

ஒரு பகிரங்க தேவைககு வேண்டியதான கீழ்ககாணும் காணியை எடுததுகுகொளள அரசாடசியார் எனணியிருகுகிறாகள எனபதை 1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக கொளளும் (திருததம்) ஈடடத்தின படியும் 1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக கொளளும் ஈடடத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின படியும் நான இததால் அறிவிக கினறேன

எடுததுகுகொளளவிரூகுகும் காணியின விபரம் —

அமபலாநதோடடை கடைத தெருவில் பல வண்டுகள் நிலையத் திறகாக கொளளபபடும காணிக

கிராமம்—வலவ இ கி ப இல 61, தொடா இல 12

துணடு 251

காணியின பெயா குடபலானறேடிமெலல்பெடட , விபரம் சதுபு நிலம் உரிததாளியின பெயா எல் வை சார்ளில், தொடப஁றால், டிகவெலல் விசாலம் ஏ 0, ஁ர 2, ப 01 4

மேறகுறிதத காணிககு உரிததுபபேசுகினற சகலரும் தாமாக அல்லது முறைபபடி எழுததில் அதிகாரம் அளிககபபடட காரியகாராமுலமாக 1957 ம ஁ரூ சித்திரை மாதம் 2 ந தேதி மு ப 9 30 மணிககு அமபாநதோடடை வாடி ஁ட்டில் எனமுனபாக வெளிபபடுததும படியும் அககாணியில் அவாகருகுகுளள உடநதைகளின தனமையையும் குறிதத காணியை எடுததறகான நஷட ஈடுபறறிய அவர்களின கோரிககைகளின விபரங்கனையும், நஷட ஈடுத தொகையையும், அத தொகை கணிககபபடட விபரங்கனையும் 1957 ம ஁ரூ பங்குனி மாதம் 23 ந தேதிக்கு முனனா எழுததில் முபபிரதிகளாக எனககு அறிவிககும படியும் இததால் கேடடுகுகொளளபபடுகினறனா

ஈ எம் டி விகரமலிங்க, டிலுதிறிக உதவி அரசாடசி எசனடு

அமபாநதோடடைக் கசசேரி, 1957 ம ஁ரூ மாசி 5 ந ஁

கவனிகக வேண்டியது இ஁ சமபநதமாகக கடிதம் வரவோ இதன குறிப்பிலககததைக குறிககவேணடும

கு இல LA/MD/55/43/J 55 H 254

1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக கொளளும் (திருததம்) ஈடடத்தினபடியும் 1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக கொளளும் ஈடடம் 7 ம பிரிவினபடியும்மான அறிவிததல

ஒரு பகிரங்க தேவைககு வேண்டியதான கீழ்ககாணும் காணியை எடுததுகுகொளள அரசாடசியார் எனணியிருகுகிறாகள எனபதை 1954 ம ஆண்டின 39 ம இலகக காணிக கொளளும் (திருததம்) ஈடடத்தின படியும் 1950 ம ஆண்டின 9 ம இலகக காணிக கொளளும் ஈடடத்தின 7 ம பிரிவின (1) ம உடபிரிவின பிரகாரம் நான இததால் அறிவிககினறேன

எடுததுகுகொளளவிரூகுகும் காணியின விபரம்

1955 ம ஆண்டு செப்டெம்பா மாதம் 16 ந திகதிய 10,839 ம இலகக அரசாங்க கெசெறறில் பிரசுரிககபபடட 1955 ம ஆண்டு ஁கலட மாதம் 30 ம திகதிய J 55 H 254 ம இலகக பிரகடனத்தில் கௌரவ நில, நில அபிவிருத்தி மந்திரி அவாகள தீரமானிததுளளபடி

குருணாகல் மாவட்டம் வேலூர்விலலி ஹைக்கல், கண்டலெற கோறனை மாவத்தகம் கிராமத்தில் A 1465 ம ஆரம்பப்பததில் அளநதி காடப்பட்டுள்ள கீழ்வரும் காணி —

துண்டு 1
காணியின் பெயர் வெளிவதத, விபரம் ஓர் சீமெந் தாற் காடப்பட்ட காணும் 2 நிர்நதர வீடுகளுமடங்கிய 50 வருடத் துக்கு மேலுள்ள தெனனந தோட்டம் விசாலம் ஏ 2, றூ 0, ப 0, உரித்தாளியின் பெயர் கொழும்பு புளொவா வீதியில் 'சிரீமதி யா' விலிருக்கும் திரு ஆனநதா த சிலவாவும் திரு திலச தசில வாவும்

மேற்குறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர் மூலமாக 1957 ம ஆர் மார்ச மாதம் 29 ந தேதி முற்பகல் 9 30 மணிக்கு குருணாகல் கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக் காணியில் அவர்களுக்கான உடன்தககளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கை களின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ஆர் மார்ச மாதம் 21 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

பி எச த சொயசா,
குருநாகல் டிஸ்திரிக் உதவி அரசாட்சி எண்ணு
குருணாகல் கச்சேரி,
1957 ம ஆர் பெருவாரி 9 ந உ

(இலக்கம் J/55 L 367 VE/LW 3937
1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணிகளை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்க கின்றேன்

எடுத்துக்கொள்ள விருக்கும் காணிகளின் விபரம் —

கிராமம் மெடிபிமிய தொகுப்புப்பட இலக்கம் 12 ல
இருநது இறுதிக் கிராமப்படம் 116 வரை

துண்டு 302
காணியின் பெயர் வெளிவதத, விபரம் தோட்டம் 20 வருடம் 5 வாழை மரங்களும் 4 முள்ளு முருகை மரங்களும், உரித்தாளியின் பெயர் யு எம் உக்குப்பண்டா, யு எம் அப்புறாமி, யு எம் சுது மெனிகா, யு எம் முதுமெனிகா, யு எம் ஹீனமெனிகா முதலிய எல்லோரும் மெடிபிமியாவில் உள்ளவர்கள் விசாலம் ஏ 0, றூ 0, ப 39 2

துண்டு 303
காணியின் பெயர் வெளிவதத விபரம் தோட்டம் 20 வருடம், 3 வயதான 1 பலாமரம், 20 வயதான 1 சவுக்கு மரம், 8 வயதான 1 மாமரம், 10-15 வயதுவரையுள்ள 2 கிததுல மரங்கள், 3 வயதான 4 சவுக்கு மரங்கள், 2 வயதான 1 பலாமரம், 3 வயதான 5 கோப்பிமரங் கள் இன்னும் தாவரத் செடிகள், உரித்தாளியின் பெயர் இ எம் சதுப்பண்டா, இ எம் புனசிப்பண்டா, இ எம் முதுப்பண்டா இ எம் முதியானசெ, இ எம் குமாரிஹாமி, இ எம் பண்டார மெனிகா ஆகிய எல்லோரும் அம்பேகொடகம், பண்டாரவையைச் சேர்ந்தவர்கள், விசாலம் ஏ 0, றூ 0, ப 26 4

துண்டு 304
காணியின் பெயர் வெளிவதத, விபரம் 5 வயதான 1 பலாமரமுள்ள ஒரு மரக்கறித் தோட்டம், உரித்தாளியின் பெயர் இ எம் உக்கு மெனிகா, இ எம் முதுமெனிகா, இ எம் ரமமெனிகா—மெடிபிமியாவைச் சேர்ந்தவர்கள், விசாலம் ஏ 0, றூ 0, ப 26 6

துண்டு 305
காணியின் பெயர் வெளிவதத, விபரம் 2 சப்புமரங்களும், 3-7 வயதுவரையுள்ள 5 கிததுல மரங்களுள்ள ஒரு தோட்டம் உரித்தாளியின் பெயர் மெடிபிமியாவைச் சேர்ந்த ஏ எம் சியாதது, விசாலம் ஏ 0, றூ 0, ப 30 4

துண்டு 306
காணியின் பெயர் வெளிவதத, விபரம் மரக்கறிவகைகளும், பூசெடிகளுமுள்ள ஓர் மரக்கறித்தோட்டம், உரித்தாளியின் பெயர் மெடிபிமியாவைச் சேர்ந்த டி. எம் கிரிப்பண்டா, விசாலம் ஏ 0, றூ 0, ப 24 1

துண்டு 307
காணியின் பெயர் வெளிவதத, விபரம் தோட்டம், 20-40 வயது வரையுள்ள 3 பலாமரங்கள் 10 வாழைமரங்கள், மற்றும் மரக்கறி வகைகள் இவையடங்கலும், உரித்தாளியின் பெயர் யு எம் உக்கு பண்டா, யு எம் பண்டாரமெனிகா யு எம் முதியானச, யு எம் லொக்குமெனிகா— மெடிபிமியாவைச் சேர்ந்தவர்கள் என எம் சுது பண்டா—நிகப்பொத்தாவைச் சேர்ந்தவா விசாலம் ஏ 0 றூ 0, ப 23 8

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம ஆர் மார்ச மாதம் 19 ந தேதி காலை 9 30 மணிக்கு இடையில் எனமுன்பாக வெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்தககளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ஆர் மார்ச மாதம் 9 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

ஆர் சி தாமரத்தினம்,
வதுளை டிஸ்திரிக் உதவி
1957 ம ஆர் ஜனவரி 17

இலக்கம் J 55 L 330/LUN 24
1950 ம ஆண்டின் 9 ம இலக்க—காணி கொள்ளும் சட்டம் 7 ம பிரிவின் படியும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக் கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் பிரகாரமும் நான இததால் அறிவிக்க கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

கிராமம் உன்பான படம் தொகுப்பு 1ல் இருநது இறுதிக் கிராமப்படம் 439 வரை

துண்டு 501
காணியின் பெயர் போகலுவத்த கிறவலேவலப்பால், விபரம் 10-15 வயதுவரையுள்ள 1 பலாமரமுள்ள பயிரிடப்படாத ஒரு நிலம், உரித்தாளியின் பெயர் யு, எம் கருப்பண்டா, யு எம் அப்புறாமி, யு எம் கிரிப்பதன், யு எம் உக்குமெனிகா, ஆர் எம் அப்புறாமி, ஆர் எம் கிரிப்பண்டா, ஆர் எம் கருப்பண்டா, ஆர் எம் ரடனாயாக, ஆர் எம் ஹீனப்பண்டா, ஆர் எம் பண்டாரமெனிகா, ஆர் எம் முதுமெனிகா—எல்லோரும் உன்பான எனந கிராமத்தைச் சேர்ந்த வர்கள், விசாலம் ஏ 2 றூ 0, ப 04 8

மேற்குறித்த காணிககு உரித்துப்பேசுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம ஆர் மார்ச மாதம் 20 ந தேதி பி ப 3 மணிக்கு வதுளை கச்சேரியில் எனமுன்பாகவெளிப்படுத்தும்படியும் அக்காணியில் அவர்களுக்கான உடன்தககளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈட்டுத் தொகையையும், அத்தொகை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம ஆர் மார்ச மாதம் 8 ந தேதிக்கு முன்னா எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கும்படியும் இததால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

ஆர் சி தர்மத்தினம்,
வதுளை டிஸ்திரிக் காணி
கொள்ளும் அதிகாரி
வதுளைக் கச்சேரி,
1957 ம ஆர் ஜனவரி 17

இலக்கம் LM 5576
1954 ம ஆண்டின் 39 ம இலக்க (திருத்தம்) காணி எடுத்தற்சட்டத்தின் படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி எடுத்தற் சட்டத்தின் 7 ம பிரிவின் படியுமான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறார்கள் என்பதை 1954 ம ஆண்டின் 39 ம இலக்க காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம ஆண்டின் 9 ம இலக்க காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம பிரிவின் (1) ம உட்பிரிவின் பிரகாரமும் நான இததால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —
படம் P P A 862 கிராமங்கள்—தன்னெறுவல்,
போகமுல்

துண்டு 1
காணியின் பெயர் இம்புலெகதறவத்த அல்லது படலகேவத்த விபரம் 77 தெனனை, 3 தெல, 3 பலா, 1 அரசு, 1 ஹொறூ

170 தென்னம்பிள்ளை, 30 வாழை மரங்களையுடைய தோட்டம், உரித்தாளியின் பெயர் டி. ஜி. ஆறண்சிங்கோ, எச் ஆர் சியதோரிஸ், இடம்புலான, றுவனவெல்ல, விசாலம் ஏ 1, று 3, ப 18 4

துண்டு 2

காணியின் பெயர் படுவத்த, விபரம் 1 பலா, 2 தென்னை, 2 பாகு, மரங்களையுடைய தோட்டம், உரித்தாளியின் பெயர் ஜே. ஏ. பீற்றர் சிங்கோ, வி. பி. மோட்டி-அப்பு, ஹாமி, கே. கே. பியசேன, ஏ. ஜி. ஜோனசிங்கோ, ஏ. ஜி. குணவர்தன, வி. பி. குணதிலக்க, கெ. கெ. என்சு ஹாமினி, வி. பி. பொடி. மாத்மயா, மொறுவத்த, றுவனவெல்ல, ஜோன எகனெலிகொட, றுவனவெல்ல, சால்ல எகனெலிகொட, லெவனகம், விசாலம் ஏ 0, று 0, ப 4 3

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ந் தேதி காலை 9 30 மணிக்கு றுவன வெல்ல சேக்கியூட பங்களாவில் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அதற்கை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 19 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கப்பட்டும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

டி. அலுவலர், டி.ஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

கேகாலை கச்சேரி,

1957 ம் ஆண்டு பெப்ரவரி 7 ந் உ.

இலக்கம் LM 5550

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படி திருத்தப்பட்டுள்ள 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியான அறிவித்தல்

ஒரு பகிரங்க தேவைக்கு வேண்டியதான கீழ்க்காணும் காணியை எடுத்துக்கொள்ள அரசாட்சியார் எண்ணியிருக்கிறாக்கள் எனப்பதை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின் படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்ளும் சட்டத்தின் 7 ம் பிரிவின (1) ம் உட்பிரிவின பிரகாரமும் நான இத்தால் அறிவிக்கின்றேன்

எடுத்துக்கொள்ளவிருக்கும் காணியின் விபரம் —

பட்டம் P P A 852 கிராமங்கள்—கபகழுவ, றனகல்ல

துண்டு 1

காணியின் பெயர் யட்டித்தெரிய தோட்டம், விபரம் றப்பா (பயிர் இல்லாதது) உரித்தாளியின் பெயர் யட்டித்தெரிய றப்பா, தேயிலை கொம்பனி லிமிட்டெட் ஏஜென்ஸி ஹரிசனஸ் குரெஸண்ட் லிமிட்டெட், கொழும்பு, விசாலம் ஏ 0, று 0, ப 2 3

துண்டு 3

காணியின் பெயர் மேற்காட்டியபடி, விபரம் பாதை, உரித்தாளியின் பெயர் 1 ம் துண்டில் காட்டியபடி, விசாலம் ஏ 0 று 0, ப 0 3

துண்டு 5

காணியின் பெயர் மேற்காட்டியபடி, விபரம் 2 றப்பா மரம் உரித்தாளியின் பெயர் 1 ம் துண்டில் காட்டியபடி, விசாலம் ஏ 0, று 0, ப 02 2

துண்டு 7

காணியின் பெயர் 1 ம் துண்டில் காட்டியபடி விபரம் 2 றப்பா மரமும் பாதையும், உரித்தாளியின் பெயர் மேற்காட்டியபடி, விசாலம் ஏ 0, று 0, ப 06 3

துண்டு 9

காணியின் பெயர் 1 ம் துண்டில் காட்டியபடி விபரம் 7 றப்பா மரமும் பாதையும், உரித்தாளியின் பெயர் மேற்காட்டியபடி, விசாலம் ஏ 0, று 0 ப 12 2

துண்டு 11

காணியின் பெயர் மேற்காட்டியபடி விபரம் 12 றப்பா மரமும் பாதையும், உரித்தாளியின் பெயர் மேற்காட்டியபடி, விசாலம் ஏ 0, று 0, ப 27 0

மேற்குறித்த காணிகளுக்கு உரித்துப்பேச்சுகின்ற சகலரும் தாமாக அல்லது முறைப்படி எழுத்தில் அதிகாரம் அளிக்கப்பட்ட காரியகாரர்மூலமாக 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 28 ந் தேதி காலை 9 30 மணிக்கு கேகாலை கச்சேரியில் எனமுன்பாக வெளிப்படுத்தப்பட்டும் அக்காணியில் அவர்களுக்குள்ள உடன்கைகளை தனமையையும் குறித்த காணியை எடுத்தற்கான நஷ்ட ஈடுபற்றிய அவர்களின் கோரிக்கைகளின் விபரங்களையும், நஷ்ட ஈடுத தொகையையும் அதற்கை கணிக்கப்பட்ட விபரங்களையும் 1957 ம் ஆண்டு மார்ச் மாதம் 21 ந் தேதிக்கு முன்னர் எழுத்தில் முப்பிரதிகளாக எனக்கு அறிவிக்கப்பட்டும் இத்தால் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்

டி. அலுவலர், டி.ஸ்திரிக் அரசாட்சி ஏசண்டு

கேகாலை கச்சேரி,

1957 ம் ஆண்டு பெப்ரவரி 6 ந் உ.

காணி மீட்டற சட்டம்

இல 3/41/29

1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்ளும் சட்டம் 7 ம் பிரிவின்படியுமான அறிவித்தல்

(1) 1942 ம் ஆண்டின் 61 ம் இலக்கம் காணி மீட்டற சட்டத்தின் பொருட்டு இதன்கைகளை அடவணியில் விவரிக்கப்பட்ட காணிகளை 1954 ம் ஆண்டின் 39 ம் இலக்கம் காணி கொள்ளும் (திருத்தம்) சட்டத்தின்படியும் 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் காணி கொள்ளும் சட்டத்தின்படியும் பெற்றுக்கொள்ளும் எண்ணம் உண்டென்றும்,

(2) அந்தக் காணிகளை பெற்றுக்கொள்வதால் ஏற்படும் நஷ்ட ஈடுக் கோரிக்கைகள் எமக்கு அனுப்பப்படவேண்டுமென்றும்,

(3) அத்தகைய காணிகளில் உரித்துக்கேட்கும் ஓவ்வொருவரும்—

(அ) நேர்முகமாக அல்லது எழுத்துமூலம் அதிகாரம் கொடுக்கப்பட்ட இன்னொருவர மூலமாக 1957 ம் ஆண்டு மார்ச்சு மாதம் 29 ந் திகதி மாலை 2 மணிக்கு எனமுன்பவந்து தெரியப்படும்,

(ஆ) அக்காணியில் தமக்குள்ள உரித்தின் தனமையையும் தாம் நஷ்ட ஈடு கோரும் விவரத்தையும், நஷ்ட ஈடுத தொகையையும், அதற்கைகையை கணக்கெடுத்த விவரத்தையும் 1957 ம் ஆண்டு மார்ச்சு மாதம் 22 ந் திகதியன்று அல்லது அதற்கு முன் எழுத்துமூலம் எமக்கு அறிவிக்கவும் வேண்டுமென்றும்,

மாதத்தின் டிஸ்திரிக் இணை உதவி ஏஜென்ட் எட்வாட் ஹெர்த செனவி ரதன் ஆகிய நான மேற்சொல்லிய 1950 ம் ஆண்டின் 9 ம் இலக்கம் சட்டத்தின் 7 ம் பிரிவின்படி இத்தால் அறிவித்தல் கொடுக்கிறேன்

ஈ. எச். செனவிரத்தன், டி.ஸ்திரிக் இணை உதவி அதிபர்

மாதத்தினை கச்சேரி, 1957 ம் ஆண்டு ஜனவரி 31 ந் உ.

அட்டவணை

ஆரம்பப்பட்ட இலக்கம் A 2,195 கிராமம்—கவுடுபெல்ல

துண்டு 2

காணியின் பெயர் கமேவெல் அல்லது மாகும்புற, தரந்தகும்புற இவை பள்ளேரும்புறவென்றும் மாகும்புறவென்றும் முன்னால் அழைக்கப்பட்டவை, விபரம் நெல் வயல், உரித்தாளியின் பெயர் பி. பி. எல்பெபொல், டி. பி. எல்பெபொல், மா வளவல், பலாபதவெல், மாதத்தின், விசாலம் ஏ 0, று 0, ப 6

துண்டு 4

காணியின் பெயர் துண்டு 2 ல் காட்டியபடி, விபரம் நெல்வயல் உரித்தாளியின் பெயர் துண்டு 2 ல் காட்டியபடி, விசாலம் ஏ 0, று 0, ப 7

துண்டு 7

காணியின் பெயர் துண்டு 2 ல் காட்டியபடி, விபரம் நெல்வயல் உரித்தாளியின் பெயர் துண்டு 2 ல் காட்டியபடி, விசாலம் ஏ 0, று 0, ப 24 மொத்தம் ஏ 0, று 0, ப 37

நானாவித அறிவிதல்கள்

OB/MB/3-WA 265

தனிப்பட்டவர்கள் முயற்சியால் கிராமங்களிலுள்ள குளங்களைத் திருத்துதல்

மனலா டிஸ்திரிக்டில் மாநகை அதிகாரியின் (D R O) பகுதியில், கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் குளங்கள் போதுமான வருவாயுள்ள தனிப்பட்டவர்களால் அல்லது கூட்டுப்பங்குக் கழகத்தாரால் (கொம்பனி) திருத்தப்படவிருக்கின்றன இக்குளங்கள் பரிசீலனை செய்யப்பட்டு இடத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத் தொகையும், இக்குளங்களால் நன்மையடையக் கூடிய நிலத்தின் விஸ்தீரணமும், கீழே ஓவ்வொரு குளத்திற்கெதிராகவும் குறிப்பிடப்பட்டிருக்கின்றன

(1) கீரி கூட்டுகுளம்

- (அ) மடு—பாலம்பிட்டி ரோடால் சென்று பாலம்பிட்டியில் வலதுபக்கமாகத் திருமபி பாலம்பிட்டி இரணை இலுப்பைக் குளம் ரோடால் 4½ மைலில் போனால் குளத்தைச் சேரலாம் ,
- (ஆ) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாகவுள்ள நிலம் 116 ஏக்கர் ,
- (இ) திட்டத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத்தொகை ரூபா 120,000

(2) நீராவிக்குளம்

- (அ) பாலம்பிட்டி இரணை இலுப்பைக்குளம் ரோடால் 4½ மைல் சென்றால் ஓர் புதுக் கிணற்றைக் காணலாம் இக் கிணற்றிலிருந்து ஓர் காலநடைப் பாதை கீரி கூட்டு குளத்தின் வரம்பிற்குள் கப்பாலவரை செல்கின்றது இந்தப் பாதை வழியாகக் கிணற்றிலிருந்து 2½ மைலில் தூரத்தில் குளம் இருக்கின்றது ,
- (ஆ) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாகவுள்ள நிலம் 100 ஏக்கர்
- (இ) திட்டத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத்தொகை ரூபா 100,000

(3) விளாத்திகுளம்

- (அ) மடு—பாலம்பிட்டி ரோடால் மடுமாதா கோவிலிலிருந்து 2½ மைலில் தூரத்தில் இருக்கும் தாச்சன் மருதம் குளத்திற்குப் போகவும், குளத்தின் வரம்போரமாக நடந்து பின்வரும் கால்நடைப்பாதை வழியால் வட கிழக்குப் பக்கமாக 1 மைலில் நடந்தால், குளத்தின் வலது வரம்பின் தொங்கலில் குளமுள்ளது ,
- (ஆ) தண்ணீர் பாய்ச்சுவதற்கு வசதியாகவுள்ள நிலம் 55 ஏக்கர் ,
- (இ) திட்டத்திற்கென மதிப்பிடப்பட்டிருக்கும் செலவுத்தொகை ரூபா 55,000

(3) காணி பண்படுத்துவதற்கும் அதோடு சம்பந்தப்பட்ட வீடு கட்டுதல் போன்ற வேலைகளுக்குத் தேவையான செலவுத்தொகை மேற்கூறிய மதிப்புத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை

(4) இத் திருத்த வேலைகளும் நீர்ப்பாசன வசதிகளும் ஓர் குறிப்பிட்ட திட்டத்தின்படியே செய்து முடிக்கப்பட வேண்டும் இவ் வேலைகளுக்குத் தேவையான முழுச் செலவிற்கும், இவ் வேலையைச் செய்து முடிக்க ஒப்புக்கொள்பவரே பொறுப்பாளியாவார்

(5) இந்த வேலையைச் செய்து முடிப்பதற்கு அனுமதி கொடுக்கப்பட்ட வருக்கு நெறப்பயிர் இடுவதற்கு காணியும் அதோடு மேட்குக் காணியும் நீடித்த குத்தகையிற் கொடுக்கப்படும்

(6) இந்த வேலைகளில் ஒன்றையாக அல்லது எல்லாவற்றையும் செய்ய விரும்புவோர்களது, விண்ணப்பத்திரம் மனலா அரசாங்க மாவட்ட அதிபரால் 1957 ம ஆண்டு மார்ச் மாதம் 18 ந்திகதிவரை ஏற்றுக்கொள்ளப்படும் மேலும் தேவையான விபரங்களை மாவட்ட அதிபர் இடம் பெற்றுக்கொள்ளலாம்

எம் இராஜேந்திரா,
காணிக் கொமிஷனார்

காணிக் கொமிஷனர் காரியாலயம்,
தபால் பெட்டி இலக்கம் 500,
செக்கிரட்டேரியட்,
கொழும்பு 1,
1957 ம ஆண்டு பெப்ரவரி மீ 13 ந்த உ

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப் பிரமாணங்களின் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

முருங்கன், முருங்கன் கடைத்தெருப் பகுதியைச் சேர்ந்த திரு கிததுறு கொட வித்தானரூலாகே டொன ரோமானில என்பவா, மனலா மாவட்டத்தைச் சேர்ந்த முசலிக் காரியாதிகாரி பகுதியிலுள்ளதும், பி பி ஏ 1355 ம, பிரதம படத்தில், 12 ம, காணித்துணுமோகிய ஏ 0, ழா 0, ப 15 7 விஸ்தாரமுடைய முடிக்குரிய நிலத்தை அதில் குடியிருக்கவும்வலாது, ஏறகனவே அதில் உள்ள கட்டைய நடப்பிக்கும் பொருடும், குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளாரா

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக் கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மறும் நிபந்தனைகளோடு பின்வருவனவற்றுக்கும் அமைய வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடம் ,

(ஆ) வாடகை ரூபா 24 ஒவ்வொரு 30 வருடத்துக்கொருமுறை திருத்தியமைக்கப்படும்

(இ) குத்தகைக்காரர் அந் நிலத்தில் ஒரு கட்டைய லதாபிக்கவும் அதில் குடியிருக்கவுமாத் திரமனறி வேறெதற்கும் பயன்படுத்தக் கூடாது

குத்தகை வழங்கக் கூடாதென இதிகதிமில்லிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்து முலம் எனக்கு காட்டினால் லன்றி இது வழங்கப்படும்

டபிளியு டபிளியு ஜே மெண்டிஸ்,
காணி அதிகாரிக்காக,

கொழும்பு,
1957 ம ஆண்டு பெப்ரவரி மீ 15 ந்த உ

LS 3673 B

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின் கீழ் அறிவித்தல்

பண்டாரப்பொல கூட்டுறவுக் கடைச் சங்கம், மாததனை மாவட்டத்தைச் சேர்ந்த மாததனை தெற்கு, மாததனை உட்கியபத்துவ நானாமுர கிராமத்திலுள்ளதும் A 2008 இலக்க ஆரம்பப்படத்தில் 1 ம இலக்க (துண்டு 14 ம இலக்க பெரும் துண்டின் பகுதி) காணித் துண்டுமோகிய முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய ½ ஏக்கர் நிலத்தை, அதில் வியாபாரக் கடை ஒன்று கட்டுவதன் பொருடும், குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்துள்ளாரா

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக இருக்கிறது குறித்த விண்ணப்பத்தை, மறும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 99 வருடங்கள் ,

(ஆ) வாடகை வருடம் ஒன்றுக்கு ரூபா 2 ஒவ்வொரு 30 வருட முடிவிலும் முன்கட்டிய தொகையிலும் பாகக் 50 வீதம் மேற்படாத தொகையைக் கொண்டு வாடகை திருத்தப்படும்

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், மாததனை அரசாங்க அதிபர் திருத்திப்படுமபடியாக, அந்நிலத்தில் ஒரு வியாபாரக்கடைகட்ட வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை வியாபாரக்கடை ஒன்று தாபிக்க உபயோகிக்கலாமேயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக் கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இதிகதிமில்லிருந்து ஆறு கிழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமுலம் காட்டினால் லன்றி இது வழங்கப்படும்

டபிளியு டபிளியு ஜே மெண்டிஸ்,
காணி அதிகாரிக்காக

கொழும்பு,
1957 ம ஆண்டு பெப்ரவரி மீ 15 ந்த உ

LS 3673 A

1948 ம ஆண்டின் முடிக்குரிய காணிப்பிரமாணங்கள் 21 (2) ம பிரமாணத்தின்கீழ் அறிவித்தல்

பண்டாரப்பொல கிராமாவிலிருந்த சங்கத்தின் பொறுப்பாளர்களாகிய ரதனாயக முதியானசலாகே வியேரதன் திசாயக முதியானசலாகே டிகிரி பண்டா என்பவர்கள், மாதனை மாவட்டத்தைச் சேர்ந்த மாதனை தெற்கு, மாதனை உடையபத்துவ, நானூமுர கிராமத்திலுள்ளதம A 2008 இலக்க ஆரம்பத்தில் 1 ம் இலக்க துண்டு (14 ம் இலக்க பெரும் துண்டின் பகுதி) காணாததுண்டுமாயி முடிக்குரிய காணியிலிருந்து ஏறக்குறைய 3 ஏக்கர் நிலத்தை, அதில் கிராமாவிலிருந்தி மண்டபம் ஒன்று அமைக்கும் பெருட்டு குத்தகையாகத் தருமபடி விண்ணப்பித்ததுள்ளனா

2 இந்த நோக்கத்திற்கு வேண்டிய நிலம் கொடுக்கக்கூடியதாக விருக்கிறது குறித்த விண்ணப்பத்தை மற்றும் நிபந்தனைகளோடு பின் வருவனவற்றுக்கும் அமைய, வழங்குவதாக உத்தேசிக்கப்பட்டிருக்கிறது

(அ) காலம் 5 வருடங்கள்

(ஆ) வாடகை வருடம் ஒன்றுக்கு ரூபா 150 ,

(இ) குத்தகையைப் பெறுபவர்கள், குத்தகை தொடங்கிய திகதியிலிருந்து ஒரு வருட காலத்துள், மாதனை அரசாங்க அதிபரிருத்திப்படுமபடியாக, அந்நிலத்தில் கிராமாவிலிருந்தி மண்டபம் ஒன்று அமைக்க வேண்டும்

(ஈ) குத்தகை எடுப்பவர்கள் அந்நிலத்தை கிராமாவிலிருந்தி மண்டபம் ஒன்று தாபிக்க உபயோகிக்கலாமெயன்றி வேறு ஏதற்கும் பயன்படுத்தக்கூடாது

3 குத்தகை வழங்கக் கூடாதென இத்திகதியிலிருந்து ஆறு மீழமைக்குள் செல்லுபடியான காரணங்கள் எழுத்துமூலம் காட்டினாலன்றி இது வழங்கப்படும்

டபினியு டபினியு ஜே மெண்டிஸ்,
காணி அதிகாரிகளாக

கொழும்பு,

1957 ம ஆண்டு பெப்ரவரி மீ 15 ந் வ

விளம்பரம்

1957 ம ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 27 ந திகதி புதன்கிழமை, அரசாங்க விடுமுறையாக விருப்பதால், 1957 ம ஆண்டு பங்குனி (மாச) மாதம் 1 ந திகதி வெளிவரவிருக்கும் இலங்கை அரசாங்க வாததமானப் பத்திரிகையிற் பிரசுரிக்கப்படவேண்டிய சுகல விளம்பரங்களும், விஞ்ஞா பனங்களும், 1957 ம ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 25 ந திகதி திங்கட்கிழமை பி ப 4 மணிக் கு முன்னராக அரசாங்க அச்சுத்திற்கு வந்துசேரவேண்டுமென்ப பொது சனங்களுக்கு இததால் தெரிவிக்கப்படுகின்றது

அரசாங்க அச்சகம்,
கொழும்பு 8,

1957 ம ஆண்டு மாசி (பெப்ரவரி) மாதம் 7 ந திகதி

போஸ்டு த சிலவா,
அரசாங்க அச்சகத் தலைவா

(Published by Authority)

PART III - LANDS

(Separate paging is given to each Part in order that it may be filed separately)

	PAGE		PAGE
Land Settlement Notices —		Land Sales by the Settlement Officers —	
Preliminary Notices	—	Western Province	—
Final Orders	—	Central Province	—
Land Sales by the Government Agents —		Southern Province	—
Western Province	—	Northern Province	—
Central Province	—	Eastern Province	—
Southern Province	—	North Western Province	—
Northern Province	—	North Central Province	—
Eastern Province	—	Province of Uva	—
North Western Province	261	Province of Sabaragamuwa	—
North Central Province	—	Land Acquisition Notices	261
Province of Uva	—	Notices under the Land Development Ordinance	269
Province of Sabaragamuwa	—	Land Redemption Notices	—
		Miscellaneous Land Notices	270
		Lands under Peasant Proprietor Scheme	—

PART V published with this Issue contains list of applications for Public Carriers' Permits for use of Lorries for Fee or Reward, &c.

Land Sales by the Government Agents

NORTH-WESTERN PROVINCE

No L/LA 172

Kurunegala No 302—The Government Agent, Kurunegala, will on Thursday, March 28 1957, at 10 a.m., at the Kachcheri, Kurunegala, put up to auction or will otherwise dispose of, the under mentioned portions of Crown Land, in accordance with the Regulations of Government regarding land sales. One allotment of land situated in the Katugampola Hat Pattu Division of the Kurunegala District

Preliminary Plan No F V P 2,093 Village—Pachchalawela

Lot No	Name of Land	Name of Applicant	Name of Claimant	Description	Extent			Upset Price per Acre Rs c
					A	R	P	
23	Kadurugahamulawatta	Mr W D James, Licensed Surveyor and Leveller, Katana	—	Coconut garden	1	1	5	510 0

Land Commissioner's Office,
Colombo, February 6, 1957

E K R ASERAPPA,
for Land Commissioner

Land Acquisition Notices

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, proviso (a)

ORDER No 42 OF 1957

Reference No J56 T375/R/Q 148

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I	II
Government Agent, Assistant Government Agent, or other authorized officer	Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him	<p>(1) A portion, in extent about 1 perch of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —</p> <p style="padding-left: 40px;">North and east by Park Street, South by land claimed by Mrs W Julana, West by a portion of the same land</p> <p>(2) A portion, in extent about 2 60 perches of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —</p> <p style="padding-left: 40px;">North by land claimed by Mr G D Dabare, East by Park Street, South by land claimed by Mrs B Abeywickrama, West by a portion of the same land</p> <p>(3) A portion, in extent about 19 30 perches of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —</p> <p style="padding-left: 40px;">North by land claimed by Mrs W Julana, East by a portion of the same land, South by a portion of the same land, West by a portion of the same land and land claimed by Mr A Hinni Appuhamy</p>

- (4) A portion, in extent about 1 50 perch of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —
North by a portion of the same land,
East by land claimed by Mrs B Abeywickrema,
South by Waidya Road,
West by land claimed by Mr C M J Jayawardena
- (5) A portion, in extent about 5 20 perches of the land called Kongahawatta, situated at Dehiwala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —
North and west by portions of the same land,
East by land claimed by Mr A Hinni Appuhamy,
South by Waidya Road
- (6) A portion, in extent about 25 12 perches of the land called Midethagaha Ovitawatta, situated at Nedimala, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —
North and south by lot 166 in Town Survey Plan No 41,
East by Kadawatte Road
West by Canal
- (7) A Portion, in extent about 0A 1R 10 60P of the land called Mahupalayahaowita, situated at Kalubowila East, Colombo D R O's Division, Colombo District, and bounded as follows —
North by lot 87 in Town Survey Plan No 41,
East by lot 86 in Town Survey Plan No 41,
South by lot 85 in Town Survey Plan No 41,
West by Mudaliyar's Avenue

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 43 OF 1957

Reference No. J54 A360/LB 2250

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that schedule

Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Matara District, or other officer authorized by him	Lot 1 in preliminary plan A 1,618

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Order under Section 36, Proviso (a)

ORDER No 44 OF 1957

Reference No J56 S347/R/Q 144

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

SCHEDULE

I	II
<i>Government Agent, Assistant Government Agent or other authorized officer</i>	<i>Description of Land</i>
The Government Agent, Colombo District, or other officer authorized by him	<p>(1) A triangular portion of land in extent about 8 perches out of the land bearing assessment No 297, Skinner's Road North, situated in New Bazaar Ward within the Municipal limits of Colombo, Colombo District, and bounded as follows — North east and west by Crown land (lot 1 in P P A 3,967 acquired by the Department of National Housing for a Government Housing Scheme), South by the remaining portion of the same land.</p> <p>(2) All that allotment of land, in extent about 2 perches bearing assessment No 101, Bloemendhal Road, situated in New Bazaar Ward within the Municipal Limits of Colombo, Colombo District, and bounded as follows — North and west by Crown land (lot 1 in P P A 3,967 acquired by the Department of National Housing for a Government Housing Scheme), East by Bloemendhal Road, South by the land bearing assessment Nos 297 and 307 Skinner's Road North, claimed by Mr George R de Silva</p>

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Order under Section 36, Proviso (a)

ORDER No 45 OF 1957

Reference No Q 4795/J54 S321

BY virtue of the powers vested in me by section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, do hereby direct the Government Agent, Assistant Government Agent or other officer authorized in that behalf by such Government Agent or Assistant Government Agent and referred to in column I of the Schedule hereto, to take possession of the land specified in the corresponding entry in column II of that Schedule

Colombo, February 8, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

I	SCHEDULE	II
Government Agent, Assistant Government Agent or other authorized officer		Description of Land
The Government Agent, Colombo District, or other officer authorized by him		Lot 1 in preliminary plan A 3,808

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Revocation of Vesting Order Section 36A

Ref No Q 4795/J54 S321

WHEREAS by an order dated September 21, 1954, made under section 36 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, and published in *Government Gazette* No 10,741 of December 3, 1954, the land more fully described in the schedule hereto has vested in Her Majesty

And whereas possession of the said land has not yet been taken for and on behalf of Her Majesty

Now, therefore, I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, in the exercise of the powers conferred on me under section 36A of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, do hereby revoke the said order dated September 21, 1954, and published in *Government Gazette* No 10,741 of December 3, 1954

Colombo, February 6, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development.

SCHEDULE

All that land called Ranmadam Estate, in extent about 11 acres, situated at Pinnameda, Siyane Korale West, Adioara Pattuwa, Colombo District, and bounded as follows —

- North by Etambagahalanda burial ground and Hunupitiya Kadawata P W D road,
- North east and east by gardens belonging to K Abraham Perera and N Pabius and rubber plantation of N Warus Perera,
- South east by V C road from Pinnameda to the Hunupitiya Kadawata P W D road,
- South and west by Enderamulla Talawathuhenpita V C road

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

(1) A portion, in extent about 2 8 perches (1 136' x 8') out of the land called Hantane Estate, situated in Kathryanakande Village, Bowala Wasama, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and bounded as follows —

- North, east and south by remaining portions of the same land,
- West by a portion of the land called Elagolla Estate

(2) A portion, in extent about 2 9 perches (1,176' x 8') out of the land called Elagolla Estate, situated in Kathryanakande Village, Bowala Wasama, Kandy and Pata Hewaheta Division, Kandy District, and bounded as follows —

- North and south by remaining portions of the same land,
- East by a portion of the land called Hantane Estate,
- West by land surveyed and shown on P, P A 1,981.

Ref No J/56 L 132
Colombo, December 30, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 48 acres out of the land called Kossinna Estate, situated at Kossinna Village, Pata Hewaheta, Kandy District, and bounded as follows —

- North by lands claimed by villagers, the lands called Delwatrehena, Valamale and Gansabawa Road,
- East by land claimed by Siyathu and Mudalhamy, the lands called Bogahagederawatta, Bogahagederakumbura and other lands claimed by villagers and part of the same estate (Field No 10),
- South by land claimed by G R Rajapreyar, P W D Road, the land called Wadupokunekumbura and adjoining highland claimed by villagers,
- West by the land called Heen Narangaha, other lands claimed by villagers and P W D Road from Kandy

Ref No J/55 L 483 (VE) LD 4882,
Colombo, December 13, 1956

C P DE SILVA,
Minister of Lands and Land Development

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Declaration under Section 5

I, Charles Percival de Silva, Minister of Lands and Land Development, hereby declare, under sub section (1) of section 5 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act No 39 of 1954, that the land described below is needed for a public purpose and will be acquired under the provisions of that Act

A portion, in extent about 09 acre out of the land called Ratnallakelle Division of Holyrood Estate, situated in Ward No 2, within the U C limits of Talawakelle Lundula, Kotmale D R O's Division, Nuwara Eliya District, and bounded as follows —

North by a portion of the same land and Nanuoya Talawakelle P W D Road,
East, south and west by portions of the same land

Ref No J/56 E 462 (LD/LE 89),
Colombo, January 19, 1957

C P DE SILVA,
Minister of Lands and Land Development

CERTIFICATE UNDER SECTION 49 OF THE NATIONAL HOUSING ACT, No 37 OF 1954

My No ACQ/A/65

It is hereby notified that the Minister for Labour, Housing and Social Services has cancelled the Certificate dated April 24, 1956, relating to the land claimed by Mrs Boyd Jayasuriya and published in *Government Gazette* No 10,922 of April 27, 1956

Colombo, February 8 1957

R L ARNOLDA,
Commissioner for National Housing

CERTIFICATE UNDER SECTION 49 OF THE NATIONAL HOUSING ACT, No 37 OF 1954

My No ACQ/A/69

It is hereby notified that the Minister for Labour, Housing and Social Services has cancelled the Certificate dated May 16, 1955, relating to land claimed by Mr H D Charles appearing in Schedule 28 to the above Certificate and published in *Government Gazette* No 10,798 of May 20, 1955

Colombo, February 8, 1957

R L ARNOLDA,
Commissioner for National Housing

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No R/Q 147

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954 that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

P plan No A 4,086 Situation—Hunupitiya, within the Municipal limits of Colombo

Lot No.	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Hunupitiya Cottage, assessment No 135, Turret Road	Garden contains a tiled masonry building, a tiled masonry garage, a zinc wood garage, paved floor, tarred road, masonry curb, masonry step, 4 inspection holes, 2 masonry walls with a wooden gate, a masonry wall, a masonry wall with a door a pergola and part of eaves of a zinc masonry house	Dr D E Wijewardena, 133, Turret Road, Colombo	0	1	18 43
2	Masonry wall	Masonry wall	ditto disputed by M A Thasum, 137, Turret Road, Colombo	0	0	0 92

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Colombo Kachcheri, on March 11, 1957, at 2 30 p m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 1, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Colombo, February 12, 1957

U A GUNERATNE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No MA/AC/4373/55

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose

Description of the lands to be acquired

Preliminary plan No A 4,067 Wellawatta South—Ward No 30, Wellawatte South, within the Municipal Limits of Colombo, Colombo District, Western Province

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Madangahawatte, part of assessment No 1, 57th Lane	Garden contains 5 plantain bushes and flower plants	S Sentilugam and Nawaneeta Nayaki, both of No 1 57th Lane, Wellawatte	0	0	2 50
2	Madangahawatte part of assessment No 60, Hampden Lane	Garden contains 1 bread fruit tree 10 years, 4 plantain bushes and 1 mango tree 5 years	E W Omisa Fernando of No 60, Hampden Lane Wellawatte	0	0	1 22
Total				0	0	3 72

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally or by agents duly authorized in writing, before me at the Municipal Office, Colombo, on April 5 1957, at 2 30 p m, and are hereby requested to notify me in writing (in duplicate) on or before March 29, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

Municipal Commissioner's Office,
Town Hall,
Colombo, February 6 1957

W GOPALLAWA,
Municipal Commissioner, Colombo, and Acquiring Officer

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/A 271

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose— acquisition of land for V E Littleton Estate —

Description of the land to be acquired;

Lot No	Name	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Littleton Estate <i>alias</i> Kurundu watta <i>alias</i> Mahawatta	Rubber 25 years, coconut garden contain 57 coconut trees 5-25 years, 1 arecanut tree, 1 namiran tree 1 year, 8 mango trees 1-5 years, 3 lime trees 2 years, 2 orange trees 2 years, 1 tiled masonry building, 1 cadjan roofed masonry shed, 1 cadjan roofed shed paddy field and part of road and 1 jambu tree 1 year	Mrs Lily Nandawathie Wijeratne of Wijeguri Walauwa, Panadura	18	2	14
Total				18	2	14

Situated at Kudawaskaduwa Village, Panadura Totamune, Kalutara District, Western Province

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Kachcheri, Kalutara, on March 25, 1957, at 9 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate), on or before March 13, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, February 6, 1957

T SIVAGNANAM,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/B 124

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose (viz, acquisition of land for KL/Kindelpitiya Government Boys' School) —

Description of the land to be acquired

Preliminary plan No A 3,141 Village—Kmdelpitiya in Kalutara District

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Jasingewatta	Rubber 30 years	Claimed by heirs of the late C E Gooneratne of Panadura Administrator Messrs Lanka Estate Agency Ltd, Colombo	1	3	35 9

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on March 27, 1957, at 10 a m and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 16, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, February 8, 1957

T SIVAGNANAM,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/B 147

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose (viz, acquisition of land for a Roadway—Milleniya Estate) —

Description of the lands to be acquired

Preliminary plan No A 3,471 Villages—Arakagoda, Milleniya and Raddegoda in Kalutara District

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Milleniya Estate	Rubber contains 18 rubber trees, 15 to 25 years, 6 rubber trees 2 years, and a masonry shallow well	Mrs R H S Mendis of "Sirini", Horton Place, Colombo (Agents Messrs Lee Hedges & Co, Ltd, Hedges Building, Kollupitiya)	0	0	32 0
2	Do	Rubber contains 8 rubber trees 15 to 25 years	do	0	0	17 2
4	Batalagoda Estate <i>alias</i> Nugahena	Rubber contains 7 rubber trees 20 years and part of a road	Mrs D L Dias, "Sirimedura", Panadura	0	0	6 1
5	Milleniya Estate	Rubber contains 7 rubber trees 20 years, 1 murunga tree 5 years and a part of a road	Mrs R H S Mendis "Sirini", Horton Place, Colombo (Agents Messrs Lee Hedges and Co, Ltd, Hedges Building, Kollupitiya)	0	0	14 4
6	Batalagoda Estate <i>alias</i> Nugahena	Rubber contains 1 rubber tree 20 years	Mrs D L Dias, "Sirimedura", Panadura	0	0	1 2

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on March 25, 1957, at 10 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 16, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, February 8, 1957

T SIVAGNANAM,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No LH/B 15

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose (viz., acquisition of land for Talpitiya Bridge) —

Description of the lands to be acquired

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Kahatagahawatta	Coconut garden contains 4 arecanut trees 15 years and part of a re taining wall	H Rejo Nona of Talpitiya North, Wad duwa	0	0	0 3
2	Do	Coconut garden contains 1 kothomba tree 5 years and 1 arecanut tree 5 years	U Emis Silva of Talpitiya North, Wad duwa	0	0	1 5
3	Do	Coconut garden contains 1 arecanut tree 5 years	P A de Silva of Pmwatta, Wadduwa	0	0	1 8
4	Do	Coconut garden contains 10 areca nut trees 5-15 years, 1 veralu tree 5 years and 1 pera tree 5 years	S Roslin de Silva of Talpitiya North, Wadduwa	0	0	3 9
5	Do	Coconut garden contains 8 coconut trees 15-40 years, 1 arecanut tree 5 years and 1 papaw tree 6 months	M L Heras Perera, M L Podisingho Appuhamy, M L Nonnahamy, H Adin Perera, H Nepo Singho, all of Talpitiya North, Wadduwa	0	0	4 3
6	Do	Coconut garden contains 2 coconut trees 15 years, 1 mango tree 7 years, 1 kaju tree 7 years, 1 areca nut tree 5 years, 1 murunga tree 5 years and 1 plantain bush 1 year	A Arnolds Perera, Sandoi Perera and Aron Perera, all of Talpitiya North, Wadduwa	0	0	3 5
7	Hotayawatta	Coconut garden contains 3 coconut trees 8-50 years, 1 breadfruit tree 10 years and 2 jak trees 5 years	Y S Abraham Silva and Mrs D Jamis Silva both of Talpitiya North, Wad duwa	0	0	4 3
8	Do	Coconut garden contains 3 coconut trees 15 years, 1 arecanut tree 5 years, and 2 murunga trees 5 years	D N de Silva of Talpitiya North, Wad duwa	0	0	2 0
9	Do	Coconut garden contains 3 murunga trees 5 years	L S Weerawardena of Talpitiya North, Wadduwa	0	0	0 4

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Kalutara, on March 23 1957, at 11 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 16, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kalutara, February 8, 1957

T^r SIVAGNANAM,
Assistant Government Agent

NOTICE UNDER SECTION 31 (b) OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

No LA/A 49

I, Nissanka Parakrama Wijeyeratne, Acquiring Officer of the District of Galle, in terms of section 31 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, hereby give notice that a sum of Rs 720 being compensation for the acquisition of the land described in the Schedule hereto, has been paid into Case No A 4 of the District Court of Balapitiya to be drawn by the person entitled to

The Kachcheri,
Galle, February 7, 1957

N P WIJERYATNE,
Acquiring Officer of the District of Galle

Schedule

Description of Land

Lot No 1
Plan No Preliminary plan No A 1,440
Name of Land Rathgahawatte Meda Kebella
Extent 0A 0R 16 4P
Village Godagama, in Wellaboda Pattuwa in Galle District
Name of Claimant Hector Wijenayaka Abeysekera of Telwatta (Deceased)

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No. 39 OF 1954

Notice under Section 7

Please quote reference to this number in all future correspondence

Reference No LA/B 69

I hereby give notice under sub-section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose— viz, for Village Expansion

As decided by the Honourable Minister of Lands and Land Development by his Declaration No J55 L430 (VE) of November 7, 1956, published in *Government Gazette* No 11,007 of November 23, 1956

Description of the land to be acquired .

D R O's Division - Gangaboda Pattuwa V H's Division Horagampitiya
Village Horagampitiya Plan No Preliminary plan No A 1,630

Lot No	Name of Land	Description	Extent		
			A	R	P
1	Berawagodakandawatta alias Berawagodakanda Estate	Coconut garden contains 7 jak trees, 1 jak plant, 10 kadju, 1 mango and 1 bel tree, 14 plantain bushes, 1 betel creeper, scattered rock, two foot paths and garden contains one tiled, white washed, mud walled permanent house	31	0	7

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Galle Kachcheri, on March 27, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing in person or by agent duly authorized as aforesaid (in duplicate) on or before March 19, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

All deeds and documents in support of the claim should be produced at this inquiry

A copy of preliminary plan is available for reference at the Office of the Village Headman of Horagampitiya

The Kachcheri,
Galle, February 8, 1957,

J S FERNANDO,
Acquiring Officer, Galle District,

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

Reference No J 55/LG/225/LD 7530

I hereby give notice under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose— acquisition of land for a Bus Stand at Ambalantota Bazaar —

Description of the land to be acquired

Supplement 12 to final village plan No 61 Village—Walawe

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
251	Kudabalana, Rodumellabedda	Waste land	L Y Charlis, Dodampahala, Dickwella	0	2	1 4

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at Ambalantota Resthouse, on April 2, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 23, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Hambantota, February 5, 1957

E M D WICKRAMASINGHE,
Assistant Government Agent

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Notice under Section 7

N B —Please quote this reference number in all correspondence in this connection

Reference No LA/MD/55/43/J55 H 254

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose— viz, extensions to Mawatagama Hospital

Description of the land to be acquired

As decided by Honourable the Minister of Lands and Land Development in his Declaration No J55 H254 dated August 30, 1955, and published in the *Government Gazette* No 10,839 of September 16, 1955

The under mentioned allotment of land situated in Mawatagama Village, Gandaha Korale, Weudawili Hatpattu, Kurunegala District, surveyed and described in preliminary plan No A 1,465 —

Lot No	Name of Land	Description	Extent			Name of Claimant
			A	R	P	
1	Delgolla Estate	Coconut estate over 50 years, contains 2 permanent buildings and a masonry drain	2	0	0	Messrs Ananda E de Silva, and Tissa de Silva both of "Sirmatpaya", Flower Road, Colombo

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kurunegala Kachcheri, on March 29, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 21, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kurunegala, February 9, 1957

B H DE ZOYSA,
Assistant Government Agent.

THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION (AMENDMENT) ACT, No 39 OF 1954

Reference No J55L367VE/LW 3937

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following allotments of land which are required for a public purpose —

Description of the lands to be acquired

Village—Metipimbiya Plan—Supplement No 12 to F V P 116

Lot No	Name of Land	Description	Claimants	Extent		
				A	R	P
302	Welhwatta	Garden 20 years, contains 5 plantain bushes and 4 erabadu trees and bund	U M Ukku Banda, U M Appuhami, U M Sudumenika, U M Muthumenika and U M Heenmenika all of Metipimbiya	0	0	39 2
303	Do	Garden 20 years, contains a jak tree 3 years, gravellea tree 20 years, mango tree 8 years, 2 kitul palms 10 15 years, 4 grավillea trees 3 years, 1 jak plant 2 years, 5 coffee plants 3 years and vegetables	E M Sudu Banda, E M Punchi Banda, E M Mutu Banda, E M Mudiyanse, E M Kumarihamy and E M Bandara Menika, all of Ambegodagama, Bandarawela	0	0	26 4
304	Do	Vegetable garden contains a jak tree about 5 years	E M Ukku Menika, E M Mutu Menika, and E M Ran Menika of Metipimbiya	0	0	26 6
305	Do	Garden contains 2 sapu trees and 5 kitul trees 3 7 years	A M Siyathu of Metipimbiya	0	0	30 4
306	Do	Vegetable garden contains vegetables and flower plants	D M Kiri Banda of Metipimbiya	0	0	24 1
307	Do	Garden contains 3 jak trees 20 40 years, 10 plantain bushes and vegetables	U M Mutu Banda, U M Bandara Menika, U M Mudiyanse, U M Loku Menika, all of Metipimbiya, and N M Sudu Banda of Nikapotha	0	0	23 8
Total				1	0	10 5

All persons interested in the afor said lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Education Office Bandarawela, on March 19, 1957, at 9 30 a m, and are hereby requested to notify to me in writing in duplicate, on or before March 9, 1957, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Badulla, February 7, 1957

R C THARMARATNAM,
Acquiring Officer, Badulla District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY THE LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Reference No J 55 E330/LUN 24

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by the Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following allotment of land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot No	Name of Land	Description	Claimants	Extent		
				A	R	P
501	Bogahawatta, Kirawalaela potta	Waste land contains a jak tree 10 15 years	U M Kalu Banda, U M Appuhamy, U M Siribaddana, U M Ukkumenika, R M Appuhamy, R M Kiri Banda, R M Kalu Banda, R M Ratnayake, R M Heen Banda, R M Bandara Menika, R M Mutu Menika, all of Unapana	2	0	4 8

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kachcheri, Badulla, on March 20, 1957, at 3 p m , and are hereby requested to notify me in writing in duplicate, on or before March 8, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such extent

The Kachcheri,
Badulla, February 7, 1957

R C THARMARATNAM,
Acquiring Officer, Badulla District

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LM 5576

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following lands which are required for a public purpose —

Description of the lands to be acquired

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Imbulegederawatta Badalgewaṭṭa	Garden contains 77 coconut trees, 3 del, 3 jak, 1 bo and 1 hora trees, 170 coconut plants and 30 plantain bushes	D G Aron Singho and H R Siyadonis, both of Imbulana, Ruwanwella	1	3	18 4
2	Baduwatta	Garden contains 1 jak tree, 2 coconut trees and 2 arecanut trees	J A Peter Singho, V P Mohotti Appuhamy, K K Piyasena, A G John Singho, A G Gunawardene, V P Gunatilaka, K K Ensa Hamine, V P Podmahatmaya, all of Morawatta, Ruwanwella, John Eknelgoda of Ruwanwella, and Charles Eknelgoda of Lewangama	0	0	4 3

All persons interested in the aforesaid lands are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Ruwanwella Circuit Bungalow, on March 26, 1957, at 9 30 a m , and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 19, 1956, the nature of their interests in the lands, the particulars of their claims for compensation for the acquisition of the said lands, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, February 7, 1957

D ALUWIHARE,
Government Agent

**THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY LAND ACQUISITION
(AMENDMENT) ACT, No 39 OF 1954**

Notice under Section 7

Reference No LM 5550

I hereby give notice, under sub section (1) of section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Land Acquisition (Amendment) Act, No 39 of 1954, that the Government intends to acquire the following land which is required for a public purpose —

Description of the land to be acquired

Lot No	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P
1	Yatideriya Estate	Rubber (no cultivation)	Yatideriya Rubber & Tea Co Ltd Agents Harrisons & Crossfield Ltd, Colombo	0	0	2 3
3	Do	Path	do	0	0	0 3
5	Do	Contains 2 rubber trees	do	0	0	2 2
7	Do	Contains 2 rubber trees and path	do	0	0	6 3
9	Do	Contains 7 rubber trees and path	do	0	0	12 2
11	Do	Contains 12 rubber trees and path	do	0	0	27 0

All persons interested in the aforesaid land are hereby required to appear personally, or by agents duly authorized in writing, before me at the Kegalla Kachcheri, on March 28, 1957, at 9 30 a m , and are hereby requested to notify to me in writing (in duplicate) on or before March 21, 1957, the nature of their interests in the land, the particulars of their claims for compensation for the acquisition of the said land, the amount of compensation and the details of the computation of such amount

The Kachcheri,
Kegalla, February 6, 1957

D ALUWIHARE,
Government Agent

Notices under the Land Development Ordinance

OM/KT/2107

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kalutara District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m on March 26, 1957, at Kalutara Kachcheri to select persons to receive grants for the Crown lands particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

W W J MENDIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
12, 14 and 20 D	S Lawrence Fernando	10	0	2

OM/KT/2107

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kalutara District, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m on March 26, 1957, at Kalutara Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

W W J MENDIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
F V P No 109 Village—Meegahatenna				
16 F	Jinadasa Gajanayake	19	3	32
764 F & 764 H	G D Dissanayake	10	1	15
F V P 126 Village—Kitulgoda				
308	U Nanawathne Rodrigo	39	3	29
347 & 348	S R Gunasekera	26	0	26
564 & 566	K D Edwin	10	0	13
574 & 587	G D Nepo Singho	10	0	2
575 & 579	D D Darlis Appuhamy	8	0	23
565	D L Liyanage	5	0	12
341	D Saraneris Kariyawasam	5	1	38
F V P 106 Village—Luniyawa				
190	U D Pedrick Perera	0	2	19

OM/G 1344

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Galle, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 9 30 a m on March 16, 1957, at the Kachcheri, Galle, to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W W J MENDIS,
for Land Commissioner

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
F V P No 484 Village—Himiduma				
600	Wijeweera Gunaratne Mahavidana Muhandramge Nelson de Silva	20	3	5
F V P No 549 Village—Magedara				
1178, 1180, 1192, 1202	1179 & H L Pelis de Silva	43	2	19
	Mrs M L Daisy Wimalawathie	43	0	14
	N V Franklin Nagaratne	9	1	10

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
F V P No 550 Village—Karagoda				
634, 648, 655, 659, 661, 662, 663, 677 & 679	Uswatte Liyanage Tranchell de Silva	21	1	1
P P A No 630 Village—Udalamatte				
14	Howpe Liyanage Alexander de Silva	5	0	10
28, 30, 31, 32	Lunuwila Hewage Albert de Silva	9	3	24
34 H	Lunuwila Hewage Allis de Silva	6	3	39
23	Lunuwila Hewage Allis de Silva	9	2	24
24	Lunuwila Hewage Sirisena de Silva	9	3	15
13	Priyadasa Aturaliye	15	1	6
F V P No 579 Village—Bambarawana				
409	Theophilus Samaranyake	5	0	16
550	Hettigamage William	5	0	32
382, 383, 384	Ranaprema Chandrasena Rana singhe	19	2	37
F V P No 577 Village—Hattaka				
420, 421, 427	Hattaka Don Peiris Athukorala	16	2	33
F V P No 526 Village—Mapalagama				
8 A, 1,088	H D A Gunasekera	1	3	38
F V P No 579 Village—Bambarawana				
381, 388	Wickramatantirige Arnolis appu hamy	19	3	0

OM/M 168

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Matara, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m on March 18, 1957, at the Kachcheri, Matara, to select a person to receive a grant for the Crown land, particulars of which is given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Government Agent

W S DE ALWIS,
for Land Commissioner

February 11, 1957

Particulars of Land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
F V P No 26 Village—Banagala				
371	Hewa Jayasinghe Charles	9	2	16

No LDH/121/1 & 230.

OM/KU/114

NOTIFICATION OF LAND KACHCHERI TO SELECT PERSONS TO RECEIVE GRANTS

NOTICE is hereby given that the Government Agent, Kurunegala, will hold a Land Kachcheri under the Land Development Ordinance, No 19 of 1935, at 10 a m on March 26, 1957, at Kurunegala Kachcheri to select persons to receive grants for the Crown lands, particulars of which are given below

2 Every applicant should attend the Land Kachcheri in person, or depute someone to represent him

3 Inquiries with regard to this Land Kachcheri should be addressed to the Assistant Government Agent

W W J MENDIS,
for Land Commissioner

Particulars of land to be dealt with

Lot No	Name of Permit holder or Applicant	Extent		
		A	R	P
F V P No 2,500 Village—Tambarawa				
74	Mr A P B Manamperi, Malkaduwwa, Kurunegala	12	2	23
321	Do	9	1	13
195	Do	28	0	2
<hr/>				
F V P No 1,638 Village—Ihala Kumbukwewa				
19	Mr Heralu Arachchige Don Sam Perera, Singer Sewing Machine Co, Kurunegala	36	1	28
21	Do	5	3	36
<hr/>				
		42	1	24

Land Redemption Notices

L D — B 49/50

NOTICE UNDER SECTION 7 OF THE LAND ACQUISITION ACT, No 9 OF 1950, AS AMENDED BY ACT No 39 OF 1954

Reference No 3/41/29

I, Edward Herath Seneviratne, Additional Assistant Government Agent of the Matale District, do hereby give notice under section 7 of the Land Acquisition Act, No 9 of 1950, as amended by Act No 39 of 1954, that—

- (1) it is intended to acquire under the said Act, for the purposes of the Land Redemption Ordinance, No 61 of 1942, the lands described in the Schedule hereto,
- (2) claims for compensation for the acquisition of such lands may be made to me, and
- (3) every person interested in such lands shall—

(a) appear personally, or by agent duly authorised in writing, before me at the Kachcheri, Matale, on March 29 1957, at 2 p m, and

(b) notify to me in writing on or before March 22, 1957, the nature of his interests in the land, the particulars of his claim for compensation, the amount of compensation and the details of the computation of such amount

Matale, January 31, 1957

E H SENEVIRATNE,
Additional Assistant Government Agent

Schedule

Preliminary plan No A 2,195 Village—Kavudupelella

Lot	Name of Land	Description	Name of Claimant	Extent		
				A	R	P.
2	Gamawela alias Mahakumbura and Darandekumbura formerly known as Pallekumbura and Maweekumbura	Paddy field	P B Ellepola and D B Ellepola of Ellepolamaha Walawwa, Palapatwela, Matale	0	0	06
4	Do	do	do	0	0	07
7	Do	do	do	0	0	24
Total				0	0	37

Miscellaneous Land Notices

No OB/MR/3—WA 265

RESTORATION OF VILLAGE TANKS BY PRIVATE ENTERPRISE

THE following tanks, situated in the D R O's Division of Mantai in Mannar District, are available for restoration by private persons (individuals or companies), with adequate financial resources. These tanks have been investigated and the estimated cost of restoration and the approximate area to be benefited are stated against each —

(i) Keerisuddakulam—

- (a) Proceed along Madhu—Palampiddi Road and at Palampiddi turn right along Palampiddi—Iranai—Illupaikulam Road and proceed $4\frac{1}{2}$ miles along that Road
- (b) Approximate irrigable area—116 acres
- (c) Estimated cost of the scheme inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c—Rs 120,000

(ii) Neeravikulam—

- (a) Proceed along the Palampiddi Iranai Illupaikulam Road about $4\frac{1}{2}$ miles when a public well is reached. From the well there is a footpath that goes past Keerisuddakulam bund and at about $2\frac{1}{2}$ miles along this path lies Neeravikulam
- (b) Approximate irrigable area—100 acres
- (c) Estimated cost of the scheme inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c—Rs 100,000

(iii) Vilathikulam—

- (a) Proceed along Madhu—Palampiddi P W D road to Thachchanamaruthamadu tank $2\frac{1}{2}$ miles from Madhu church. Walk along the tank bund and thence proceed on a footpath about a mile long towards north east from the right bank end of the bund
- (b) Approximate irrigable area—55 acres
- (c) Estimated cost of the scheme inclusive of irrigation facilities—tank, bund, spills, sluice, access road, &c—Rs 55,000

2 The cost of land development and other ancillary services such as housing &c, is not included in these estimates

3 The restoration work and the provision of irrigation facilities should be done in accordance with approved specifications. The entire cost of these works and the development of the land should be borne by the persons undertaking the works

4 Persons who are authorized to execute the works will be offered a long term lease of the area made cultivable in paddy together with an adequate extent of highland

5 Applications from persons who are prepared to take up one or all of the above tanks should be made to the Government Agent, Mannar, on or before March 18, 1957. Any further information can be had from him

Office of the Land Commissioner,
P O Box 500, Secretariat,
Colombo 1, February 13, 1957

M RAJENDRA,
Land Commissioner

LS 3673 A

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that Ratnayake Mudiyansele Wijeratne and Dissanayake Mudiyansele Tikiri Banda, trustees of the Bandarapola Rural Development Society, have applied for a lease of land $\frac{3}{4}$ acre in extent from lot 1 (block 14 part) in P. P A 2,008, situated in Nanamure Village, Matale Udasiya Pattuwa, Matale South, Matale District, for the purpose of putting up a Rural Development Hall thereon

2 The land is available for the purpose. It is proposed to grant the application for lease subject to the following conditions amongst others

- (a) Term 5 years,
- (b) Rent Re 1 50 per annum,
- (c) The lessees shall within 1 year of the commencement of the lease, erect a Rural Development Hall on the land to the satisfaction of the Government Agent, Matale
- (d) The lessees shall use the land for a Rural Development Hall and for no other purpose,

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date thereof

Colombo, February 15, 1957

W W J MENDIS,
for Land Commissioner

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, February 15 1957

W W J MENDIS,
for Land Commissioner

LS 3673 B
NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATIONS, 1948

NOTICE is hereby given that the Bandarapola Co operative Stores Society has applied for a lease of $\frac{1}{4}$ acre in extent from lot 1 (block 14 part) in P P A 2,008, situated in Nanamure Village, Matale Udasiya Pattuwa, Matale South, Matale District, for the purpose of constructing a building for a sales store thereon

2 The land is available for the purpose It is proposed to grant the application for lease subject to the following conditions, amongst others —

- (a) Term 99 y
- (b) Rent Rs 2 per annum subject to revision every 30 years, provided the revised rent shall not exceed the rent recovered during the preceding period by more than 50 per cent
- (c) The lessees shall within 1 year of the commencement of the lease, erect a building for a sales store on the land to the satisfaction of the Government Agent, Matale,
- (d) The lessee shall use the land as a site for a sales store and for no other purpose

NOTIFICATION UNDER REGULATION 21 (2) OF THE CROWN LANDS REGULATION, 1948

NOTICE is hereby given that Kithurugoda Vidanaralage Don Romanis of Murunkan Bazaar area, Murunkan, has applied for a lease of a piece of Crown land in extent 0A 0R 15 7P, depicted as lot No 12 in P P A 1,385, situated at 'Navalankulam' Murunkan, in the Musali Divisional Revenue Officer's Division, Mannar District, for residential purposes, as well as for running a boutique, which is already on the land

2 The land applied for is available for the purpose

It is proposed to grant the application for lease, subject to the following conditions, amongst others —

- (a) Term 99 years,
- (b) Rent Rs 24 per annum subject to revision every 30 years
- (c) The lessee shall use the land as a site for a boutique as well as for residential purposes only and for no other purpose

3 The lease will be granted unless valid reasons to the contrary are adduced in writing to me within six weeks from the date hereof

Colombo, February 15, 1957

W W J MENDIS,
for Land Commissioner

AUCTION SALE OF THE RIGHT TO TAKE THE PRODUCE OF THE PLANTATION ON CROWN LANDS

NOTICE is hereby given that the right to take the produce of the plantations standing on the allotments of lands referred to in the sub joined schedule, during the period January 1 to December 31, 1957, will be put up for auction on the dates and places indicated in the schedule

2 Those who bid at the auction should come prepared to pay the full value of the bid at the place of auction immediately after the bid is accepted

3 The selected lessee will be required to enter into a lease bond with the Government Agent, Ratnapura. The lessee will be given possession of the land on a date to be notified later

4 The lessee shall be liable to pay for any trees on the land damaged, felled or uprooted during the occupancy of the land on the said lease

5 If at any time after the sale of the lease, it appears to the Government Agent that the sale of the said lease was owing to some mistake or oversight but for which the same would not have been offered or put up for sale or that there is a need for the retention of the said land by the Crown, the Government Agent may declare the said sale cancelled and thereupon the lessee shall be entitled to a refund of any deposit made by him but to no compensation or any other relief, whatsoever

6 Further particulars can be had from the Divisional Revenue Officer of the area in which the lands are situated.

The Kacheheri,
Ratnapura, February 8, 1957

NEVILLE JAYAWERERA,
for Government Agent

Schedule

KUKUL KORALE

Village Plan No	Name of Village	Lot No	Approximate Extent			Plantations	Upset Price Rs c	Place of Auction, Date and Time
			A	R	P			
224	Paagala	273L	5	1	17	Rubber	123 0	D R O's Office, Kala wana, on February 20, 1957, at 10 a m
224	Do	209	0	1	13	Jak	3 30	
224	Do	57	0	0	12	Coconut, Jak, arecanut	5 25	
224	Do	192	0	3	15	do	9 72	
224	Do	61	0	0	35	Coconut, jak	10 20	
241	Pimbura	109A, 133D, 133E, 131 N, 131O	4	2	38	Rubber	64 00	
241	Do	56 and 57	0	0	31	Coconut	4 26	
241	Do	109C, 109D and 153	0	3	22	Rubber	13 20	
243	Pedikanda	36	5	0	0	do	33 0	
243	Do	30AM	1	1	7	do	9 0	
244	Do	30AK pt	2	0	0	do	30 0	
244	Kalawana	189, 190	1	0	1	do	9 0	
244	Do	151D	0	2	13	do	6 0	
248	Thapassarakanda	112, 61 pt	1	0	10	do	15 0	
41	Gawaragiriya	478G, 478 I, 478L	3	0	4	do	25 0	
41	Do	682Y	4	2	28	do	51 0	
42	Ayagama	692	26	2	39	Jak, arecanut, kitul	161 0	
42	Do	866J	1	2	25	Rubber	30 0	Ayagama Circuit Bunga low on February 22, 1957, at 11 a m
42	Do	866Q, 866O,	12	0	32	do	294 0	
42	Do	723E	0	0	20	do	9 0	
42	Do	832K	3	0	14	do	180 0	
42	Do	698	18	1	24	Jak, arecanut	113 0	
42	Do	681C, 683A, 681D	5	0	2	Rubber	49 0	
42	Do	924A, 926A, 924B, 926B, 883B	4	1	34	do	102 0	

Village Plan No	Name of Village	Lot No	Approximate Extent			Plantations	Upset Price		Place of Auction, Date and Time
			A	R	P		Rs	c	
41	Gawaraguiya	126B	2	1	2	Rubber	30	0	Ayagama Circuit Bungalow on February 22, 1957, at 11 a m
41	Do	200D	0	1	6	do	7	50	
41	Do	575H	1	3	1	do	12	0	
41	Do	682C	5	0	30	do	35	0	
239	Udugala	51, 89A	1	2	39	Rubber, coco nut, jak	108	0	
240	Gendagala	4A	3	3	31	Rubber	36	0	
240	Do	4	14	2	38	do	354	0	
240	Do	4B	7	0	8	do	216	0	
KURUWITI KORALE									
337	Embuideniya	232, 235, 235½, 236, 264, 265, 267, 268, 272, 276, 278, 280, 293, 296, 304, 305, and 306	33	3	2	Tea	900	0	D R O's Office Kuru wita, on February 20, 1957, at 10 a m
357	Kiragala	11 (pt)	1	0	0	Rubber	60	0	
350	Pagoda	9Q, 9V 9Y	2	0	2	do	67	50	
351	Medagama	40A, 56	2	2	21	do	21	0	
158	Epitawala	225, 225½	1	1	29	do	66	0	
182	Kimella	115K	0	0	24	do	6	0	
182	Do	41	0	0	20	do	4	50	
182	Do	107C	0	2	8	do	18	0	
252	Ellawala Thalagama	350C	4	1	12	do	0	75	

NOTICE

IT is hereby notified for general information that in view of the Public Holiday on Wednesday, February 27, 1957, all notices and advertisements for publication in the *Ceylon Government Gazette* of March 1, 1957, should reach the Government Press, not later than 4 p m on Monday, February 25, 1957.

Government Press,
Colombo, February 7, 1957

BERNARD de SILVA,
Government Printer